

DECEMBER 2017

U/ID 1325/FZA

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. How to make business letters effective?

வணிக கடிதங்களை எவ்வாறு பயனுள்ளதாக உருவாக்க முடியும்?

2. Explain different types of replies to letters of enquiry.

பல்வேறு வகையான விசாரணை கடிதங்களின் பதில்களைப் பற்றி விவரி.

3. What are the important features of an enquiry letter?

விசாரணைக் கடிதத்தின் முக்கியமான இயல்புகள் யாது?

4. What are the points that must be considered while drafting complaint letters?

ஒரு புகார் கடிதம் வரையும் போது கவனத்தில் கொள்ள வேண்டி கருத்துக்கள் யாது?

5. What points must be kept in mind while writing an adjustment letter?

சமாளிப்பு சரிக்கட்டல் கடிதம் எழுதும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துக்கள் யாது?

6. What are the essential features of correspondence in the banking industry?

வங்கித் துறையில் எழுதப்படும் கடிதங்களின் அத்தியாவசிய அம்சங்கள் யாது?

7. Explain the important aspects of a Job Application.

வேலை விண்ணப்பத்தின் முக்கியமான அம்சங்களை விவரி.

8. What are the types of reports generally prepared in an office?

ஓர் அலுவலகத்தில் பொதுவாக தயாரிக்கப்படும் அறிக்கை வகைகள் யாது?

SECTION B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. Discuss the various parts of business letter.

வணிக கடிதத்தின் பல்வேறு பகுதிகளை விவாதி.

10. What are the guidelines to be observed while writing a report?

ஓர் அறிக்கை எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாது?

11. Discuss the importance of Modern office.

ஓர் நவீன அலுவலகத்தின் முக்கியத்துவத்தினை விவாதி.

12. Write a letter to a Bank Manager for extension of time for repayment of loan installment.

ஓர் வங்கி மேலாளருக்கு கடன் தவணை திருப்பி செலுத்தும் கால நீட்டிப்பு வேண்டிய ஒன்று எழுதுக.

13. How speech can be made effective? For this, what are the points that must be considered for planning and delivering speech?

ஓர் பயனுள்ள பேச்சு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய திட்டமிடம் மற்றும் வெளிப்படுத்தும் பேச்சு பற்றி எழுதுக.

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. Bring out the history of income tax.

வருமான வரியின் வரலாற்றை வெளிக் கொணர்க.

2. Mr. Suresh is getting a pension of Rs.2,000 p.m. from a company. During the previous year he got his 2/3
- rd
- pension commuted and received Rs.1,23,000. Compute the exempted amount if

(a) He also received gratuity

(b) He did not receive gratuity

திரு. சுரேஷ் என்பவர் ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு மாதத்திற்கு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறார். நடப்பு முந்தைய ஆண்டில் 2/3 பகுதிக்கு ரூ. 1,23,000 மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் பெற்றார். வரிவிலக்குக்கு உட்பட்ட ஓய்வூதியத்தை

(அ) அவர் மேலும் பணிக்கொடையை பெறுகிறார் என்றும்

(ஆ) அவர் பணிக்கொடையை பெறுவதில்லை என்ற நிலையிலும் கணக்கிடுக.

3. From the following calculate Gross Annual Value, assuming that there is no vacant period.

Particulars .	House 1	House 2
MRV	1,05,000	1,05,000
FRV	1,07,000	1,07,000
SR under Rent Control Act	1,35,000	1,35,000
Actual Rent [AR]	1,12,000	98,000
Period in the previous year	12 months	12 months

பின்வரும் விபரங்களைக் கொண்டு, மொத்த ஆண்டு மதிப்பை கணக்கிடுக. அவ்வாறு மதிப்பிடும்போது வீடு வெற்று நிலையில் இல்லை என்று யூகித்துக் கொள்க.

விபரங்கள்	வீடு 1	வீடு 2
MRV	1,05,000	1,05,000
FRV	1,07,000	1,07,000
வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி SR	1,35,000	1,35,000
சரியான வாடகை [AR]	1,12,000	98,000
முந்தைய ஆண்டின் காலம்	12 மாதங்கள்	12 மாதங்கள்

4. From the following P and L A/c calculate income from business

	Rs.		Rs.
To rent	50,000	By Gross profit	3,00,000
To salary to employees	45,000	By house property income	1,50,000
To depreciation	8,000	By income from other sources	2,50,000
To donation	8,000		
To net profit	5,89,000		
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

- (a) Depreciation to be allowed as per income tax provision Rs.8,000.
- (b) Business income of Rs. 10,000 is not shown in the P & L A/c.
- (c) Rs. 5000 rent includes personal expenditure.

பின்வரும் இலாப நட்டக் கணக்கினைக் கொண்டு வணிகத்தின் மூலமான வருமானத்தைக் கணக்கிடுக.

	ரூ.		ரூ.
வாடகை	50,000	மொத்த இலாபம்	3,00,000
தொழிலாளர்களுக்கான சம்பளம்	45,000	வீட்டு சொத்து வருமானம்	1,50,000
தேய்மானம்	8,000	பிற வழிவகை வருமானம்	2,50,000
நன்கொடை	8,000		
நிகர இலாபம்	5,89,000		
	<u>7,00,000</u>		<u>7,00,000</u>

- (அ) வருமான வரி ஒதுக்கின் படி அனுமதிக்கப்பட்ட தேய்மானம் ரூ. 8,000.
- (ஆ) வணிக வருமானம் ரூ. 10,000 இலாப நட்டக் கணக்கில் காட்டப்பெறவில்லை.
- (இ) வாடகையில் ரூ. 5,000 சொந்த செலவில் இணைந்துள்ளது.

5. Following is the income and expenditure account of Ramana & Co. chartered accountants. Calculate income from profession from the details given.

Expenditure	Rs.	Income	Rs.
Charity and donation	1,00,000	Audit fee	3,00,000
Subscription to journals	2,000	Examiner fee	25,000
Institute fee	4,000	Fee for other accounts work	40,000
Office rent	5,000	Dividend from UTI	35,000
Drawings	50,000		
Electricity bill	9,000		
Salary to trainee	20,000		
Net income	2,10,000		
	<u>4,00,000</u>		<u>4,00,000</u>

Rs. 5 000 can be claimed as depreciation for office assets as per income tax provision.

ராமன் & கோ பட்டயக் கணக்கர்களின் வருவாய் செலவினக் கணக்கு பின்வருமாறு. அளிக்கப்பட்ட தகவல்களையும் கொண்டு தொழில் மூலமான வருமானத்தைக் கணக்கிடுக.

செலவுகள்	ரூ.	வருமானம்	ரூ.
அறக்கட்டளை மற்றும் நன்கொடை	1,00,000	தணிக்கை கட்டணம்	3,00,000
பத்திரிக்கைகளுக்கான சந்தா	2,000	தேர்வாளர் கட்டணம்	25,000
சங்க கட்டணம்	4,000	பிற கணக்கு வேலைக்கான கட்டணம்	40,000
அலுவலக வாடகை	5,000	UTI மூலமான பங்காதாயம்	35,000
எடுப்பு	50,000		
மின்சார கட்டண ரசீது	9,000		
பயிற்சியாளருக்கான சம்பளம்	20,000		
நிகர வருமானம்	2,10,000		
	<u>4,00,000</u>		<u>4,00,000</u>

அலுவலக சொத்தின் மீது ரூ. 5,000 வருமான வரி ஒதுக்கு அடிப்படையில் தேய்மானம் கோரப்பட்டது.

6. From the following details calculate capital gain.
- Sale consideration of residential house for Rs.30,00,000 on 26.8.2015 (CII : 1125)
 - Cost of acquisition of the house on 1-7-2016 is Rs.10,02,000 (CII :497)
 - New residential house acquired on 2nd March 2016 for Rs.7,00,000
 - Cost of stamp and registration fees is Rs.1,00,000
- பின்வரும் தகவல்களைக் கொண்டு முதலின் ஆதாயத்தை கணக்கிடுக.
- ஒரு குடியிருப்பு வீட்டின் விற்பனை மறுபயன் 26.8.2015 அன்று ரூ. 3,00,000 (CII : 1125)
 - 1.7.2016 அன்று வீட்டின் ஈர்ப்பு அடக்கம் ரூ. 10,02,000 (CII :497).
 - 2 மார்ச்,2016 அன்று வாங்கிய புதிய குடியிருப்பு வீடு ரூ. 7,00,000.
 - பத்திரம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 1,00,000.

7. What the incomes that can be taxed under the head other sources?

பிற வழிவகை வருமானம் என்ற தலைப்பின் கீழ் வரிவிதிப்புக்கு உட்பட்ட வருமானங்கள் யாவை?

8. Explain various deductions available to individuals' U/S 80.

U/S 80யின் தனிநபருக்கு கிடைக்கப்பெறும் பல்வேறு கழிவுகளை விவரி.

SECTION B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. Who is an assessee? Give various types of assessee?

வரி செலுத்துவோர் யார்? வரி செலுத்துவோரின் பல்வேறு வகைகளை தருக.

10. Following are the details given by Mr. Akash who works in Hindustan Ltd from 1st January 2012. He gives the following details of his earnings for the previous year.

Basic salary	Rs. 11,000 p.m.
DA 50% of basic salary	
2% commission on turnover of CCA	Rs. 2,00,000
Project allowance	Rs. 500 p.m.
Academic research allowance	Rs. 250 p.m.
	Rs. 250 p.m (Actual amount spent Rs. 3,000)

The employer meets the following expenses of the employee

LIC premium Rs. 6,000

Electricity bill Rs. 4,000

Professional tax Rs. 3,000

Calculate Income from Salary of Mr. Akash for the A/Y 2016-2017 and also assuming DA is forming part of salary

1, ஜனவரி 2012 முதல் ஹிந்துஸ்தான் லிமிடெட்டில் பணி புரியும் திரு ஆகாஷ் அவர்களால் அளிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு. சென்ற ஆண்டுக்கான அவருடைய வருமானம் தொடர்புடைய விபரங்களை பின்வருமாறு அளிக்கிறார்.

அடிப்படை சம்பளம் ரூ. 11,0000. ஒரு மாதத்திற்கு

DA அடிப்படை சம்பளத்தில் 50%

விற்ற முதலில் 2% தரகு ரூ. 2,00,000.

CCA ரூ. 500 ஒரு மாதத்திற்கு

திட்டபடிகள் ரூ. 250 ஒரு மாதத்திற்கு கல்வி ஆராய்ச்சி படிகள் ரூ. 250 ஒரு மாதத்திற்கு (செலவிடப்பட்ட சரியான தொகை ரூ. 3,000)

தொழிலாளர், தொழிலாளியின் பின்வரும் செலவுகளைச் சந்திக்கிறார்.

ஆயுள் காப்பீட்டு முனைமம் ரூ. 6,000.

மின்சாரக் கட்டண இரசீது ரூ. 4,000.

தொழில் கூலி ரூ. 3,000.

திரு ஆகாஷ் அவர்களின் நடப்பு மதிப்பீடு ஆண்டு 2016-2017 க்கு உரிய சம்பளத்தின் மூலமான வருமானத்தைக் கணக்கிடுக. மேலும் DA-வானது பகுதி சம்பளத்திற்கு உட்பட்டது என்பது யூகித்து கொள்க.

11. From the following P & L account of Nicoles Ltd. calculate income from business.

	Rs.		Rs.
To General Expenses	10,000	By Gross Profit	2,80,000
To Fire Insurance Premium	8,000	By Bad debts, recovered but disallowed earlier	4,000
To Bad debts	2,000	By Interest from Govt. Securities	6,000
To salary	1,30,000	By Rent received from employees	24,000
To Advertisement (in cash)	44,500	By Interest from debtors for delayed payment	12,000

To proprietor's salary	25,000	
To interest on capital	4,000	
To income-tax	2,000	
To Depreciation	4,000	
To Advance income-tax paid	2,000	
To Donations	1,000	
To car expenses	1,500	
To Municipal taxes of quarters let to employees	10,000	
To Net profit	82,000	
	<u>3,26,000</u>	<u>3,26,000</u>

(a) General expenses included Rs. 5,000 paid as compensation to an old employee whose services were terminated in the interest of the business and Rs. 3,000 by way of help to a poor student.

(b) Depreciation calculated as Rs. 3,000.

நிக்கோஸ் லிமிடெட்டின் பின்வரும் இலாப-நட்டக் கணக்கினைக் கொண்டு வணிகம் மூலமான வருமானத்தைக் கணக்கிடுக.

	ரூ.	ரூ.
பொதுச் செலவுகள்	10,000	மொத்த இலாபம் 2,80,000
தீக்காப்பீட்டு முனைமம்	8,000	வசூலிக்கப்பட்ட வராக்கடன் 4,000
		ஆனால் முன்னதாக அனுமதிக்கப்படாதது
வராக்கடன்	2,000	அரசு பிணையம் மூலமான வட்டி 6,000
சம்பளம்	1,30,000	வேலையாட்களிடமிருந்து பெறப்பட்ட வாடகை 24,000
விளம்பரம் (ரொக்கத்தில்)	44,500	தாமத செலுத்துகைக்கான கடனாளிகள் மூலமான வட்டி 12,000
உரிமையாளரின் சம்பளம்	25,000	
முதல் மீதான வட்டி	4,000	
வருமான வரி	2,000	
தேய்மானம்	4,000	
செலுத்திய முன் வருமான வரி	2,000	
நன்கொடை	1,000	

வண்டி செலவுகள்	1,500	
குடியிருப்பில் வாடகைக்கு உள்ள வேலையாட்களின் நகராட்சி வரி	10,000	
நிகர லாபம்	82,000	
	<u>3,26,000</u>	<u>3,26,000</u>

- (அ) தொழில் நலன் கருதி ஓர் பணியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டதற்காக ஈட்டுத் தொகையாக ரூ. 5,000 அளிக்கப்பட்டது. இத்தொகை பொதுச்செலவில் சேர்ந்துள்ளது மேலும் ஏழை மாணவன் ஒருவருக்கு அளிக்கப்பட்ட உதவித் தொகை ரூ. 3,000 மும் சேர்ந்துள்ளது.
- (ஆ) தேய்மானம் ரூ. 3,000 எனக் கணக்கிடப்பட்டது.

12. Calculate income from other sources from the following:

- (a) Winning from lotteries (net amount) Rs.21 000.
- (b) Income from letting of building and furniture Rs,12,500. Expenses towards repairs of furniture Rs. 500 and depreciation towards building Rs.1,000. The assessee owns the building.
- (c) Dividend declared by an Indian company Rs. 8,000. Collection charges Rs.100.
- (d) Rs. 5,000 received as interest on Government securities.
- (e) Rs. 4,000 received as interest on debentures of local authority.
- (f) Rs. 3,000 received as interest on debentures from Abi Ltd (non-listed).
- (g) Interest on 7 year Post-Office NSC @7% Rs.10,000.

பின்வரும் விவரங்களைக் கொண்டு பிற வழி வருமானத்தைக் கணக்கிடுக.

- (அ) பரிசு சீட்டு மூலமான வெற்றி (நிகர தொகை ரூ. 21,000).
- (ஆ) கட்டிடம் மற்றும் அறைகளின் வாடகை மூலமாக வருமானம் ரூ. 12,500. அறைகலன் தொடர்பான பழுதுபார்ப்பு செலவுகள் ரூ. 500 மற்றும் கட்டிடம் தொடர்பான தேய்மான செலவுகள் ரூ. 1,000 எனக் கொள்ளப்பட்டது. வரி செலுத்துவோர் சொந்தமாக கட்டிடம் வைத்துள்ளார்..

- (இ) இந்திய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட பங்காதாயம் ரூ. 8,000 வசூலிப்பு கட்டணம் ரூ. 100 ஆகும்.
- (ஈ) அரசு பிணையம் மீது பெறப்பட்ட வட்டி ரூ. 5,000.
- (உ) உள்ளூர் உரிமையில் கடனீட்டுப் பத்திரங்கள் மீது பெறப்பட்ட வட்டி ரூ. 4,000.
- (ஊ) அபி விமிடெட் மூலம் பெறப்பட்ட கடனீட்டுப் பத்திரங்கள் மீதான வட்டி ரூ. 3,000.
- (எ) ஏழு ஆண்டு அஞ்சல் அலுவலக NSCயில் 7%க்கான வட்டி ரூ. 10,000.

13. Explain the various undisclosed income/investment, which are considered as deemed incomes,

பல்வேறு வெளிப்படுத்த இயலா- வருமானம்/ முதலீடுகள் இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய வருமானம் என்பதை விவரி.

DECEMBER 2017

U/ID 1891/PZR

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. Briefly explain different ways of 'classifying cost'.
அடக்க விலை வகைப்படுத்தலின் பல்வேறு வழிகளை சுருக்கமாக விவரி.
2. The following information is provided by ABC company for the month of April 2006 Stock on 1.4.2006 – 100 units @ Rs. 5 per unit
Purchases :
5.4.2006 – 300 units @ Rs. 6
8.4.2006 – 500 units @ Rs. 7
12.4.2006 – 600 units @ Rs. 8
Issues :
6.4.2006 – 250 units
10.4.2006 – 400 units
14.4.2006 – 500 units
Calculate the value of material consumed during the period under FIFO and LIFO method.
ABC நிறுவனம் பின்வரும் தகவல்களில் 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குரியதை அளித்துள்ளது.
1.4.2006 அன்று சரக்கிருப்பு 100 அலகுகள், அலகு ஒன்று ரூ. 5 வீதம்.
கொள்முதல் :
5.4.2006 – 300 அலகுகள் ரூ. 6 வீதம்
8.4.2006 – 500 அலகுகள் ரூ. 7 வீதம்
12.4.2006 – 600 அலகுகள் ரூ. 8 வீதம்
வழங்கீடு :
6.4.2006 – 250 அலகுகள்
10.4.2006 – 400 அலகுகள்
14.4.2006 – 500 அலகுகள்
மூலப்பொருள் நுகர்வு மதிப்பினை கடந்த காலத்திற்கு LIFO மற்றும் FIFO முறையில் கணக்கிடுக.

3. A manufacturing concern has three production departments and two service departments. The departmental expenses were as follows :

Production departments	Rs.
A	16,000
B	13,000
C	14,000
Service departments	
X	4,000
Y	6,000

The service department expenses are charged out on a percentage basis viz.

	A	B	C	X	Y
Department X	20%	25%	35%	–	20%
Department Y	25%	25%	40%	10%	–

Prepare a statement of secondary distribution under repeated distribution method.

ஓர் உற்பத்தி நிறுவனத்தில் மூன்று உற்பத்தி துறைகளும் மற்றும் இரண்டு சேவை துறைகளும் உள்ளன. அதன் துறைவாரியான செலவுகள் பின்வருமாறு.

உற்பத்தி துறைகள்	ரூ.
A	16,000
B	13,000
C	14,000
சேவைத் துறைகள்	ரூ.
X	4,000
Y	6,000

சேவைத்துறை செலவுகள் பின்வரும் விகிதாச சாரத்தில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

	A	B	C	X	Y
துறை X	20%	25%	35%	–	20%
துறை Y	25%	25%	40%	10%	–

இரண்டாம் நிலை பகிர்மானத்தினை திரும்பத்திரும்ப பகிர்மான முறையில் அட்டவணையை தயார் செய்க.

4. From the following particulars calculate the labour cost per man-day of 8 hours
- Basic salary Rs. 5 per day
 - DA : 20 paise per every point over 100 cost of living index for workers current cost of living Index is 800 points.
 - Leave salary : 5% of (a) and (b)
 - Employer's contribution to P.F. 8% of (a) and (b)
 - Employer's contribution to ESI : 5% of (a), (b) and (c)
 - Number of working days in a month: 25 days of a 8 hours each.

பின்வரும் விபரங்களைக் கொண்டு ஒரு தொழிலாளரின் நாள் ஒன்றின் அடக்கத்தினைக் கணக்கிடுக. நாள் ஒன்றுக்கு வேலை நேரம் 8 மணிகள்.

- அடிப்படை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ. 5
- அகவிலைப்படி புள்ளி ஒன்றுக்கு 20 பைசா வாழ்க்கை அடக்க குறியீடு 100க்கு மேல் நடப்பு வாழ்க்கை குறியீடு 800 புள்ளிகள்.
- விடுப்பு சம்பளம் (அ) மற்றும் (ஆ) மீது 5%.
- சேமநிதிக்கு பணி அளிப்பவரின் பங்களிப்பு (அ) மற்றும் (ஆ) மீது 8%.
- மாநில தொழிலாளர் காப்பீட்டிற்கு பணி அளிப்பவரின் பங்களிப்பு (அ), (ஆ) மற்றும் (இ)யின் மீது 5%.
- அந்த மாதத்தின் வேலை நாட்களின் எண்ணிக்கை 25 நாட்கள் 8 மணி நேரம் வீதம்.

5. Explain the various assumptions of Marginal costing.

விளிம்பு அடக்கவியலின் பல்வேறு அனுமானங்களை விளக்குக.

6. Distinguish between job costing and contract costing.

பணி அடக்க விலை கணக்கியலுக்கும் மற்றும் ஒப்பந்த கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகளை தருக.

7. Margin of safety ratio is 20%

Profit volume ratio is 60%

Fixed cost Rs. 60,000

Find out :

- BEP sales
- Actual sales for the year
- Variable cost for the year
- Profit for the year.

பாதுகாப்பு எல்லை விகிதம் 20%

பங்களிப்பு விகிதம் 60%

நிலை அடக்கம் ரூ. 60,000

காண்க :

(அ) சரிசமபுள்ளி விற்பனை

(ஆ) அந்த ஆண்டின் உண்மையான விற்பனை

(இ) அந்த ஆண்டின் மாறுபடும் அடக்க விலை

(ஈ) அந்த ஆண்டின் இலாபம்.

8. From the following information, prepare process cost accounts and normal loss, abnormal loss or gain accounts.

	Process A	Process B
	Rs.	Rs.
Material	30,000	3,000
Labour	10,000	12,000
Overheads	7,000	8,600
Input (units)	20,000	17,500
Normal loss	10%	4%
Sale of waste per unit (Rs.)	1	2
Final output from process B (units)	—	17,000

பின்வரும் தகவல்களைக் கொண்டு படிமுறை கணக்குகளையும் சாதாரண நட்ட க/கு மற்றும் அசாதாரண நட்டம் அல்லது இலாபம் க/கு தயார் செய்க.

	படிமுறை A	படிமுறை B
	ரூ.	ரூ.
மூலப்பொருட்கள்	30,000	3,000
கூலி	10,000	12,000
மேற்செலவுகள்	7,000	8,600
உள்ளீடு (அலகுகள்)	20,000	17,500
சாதாரண நட்டம்	10%	4%
கழிவுப்பொருட்கள் விற்பனை அலகு ஒன்றுக்கு	1	2
இறுதி வெளிப்பாடு படிமுறை 'B'யில் அலகுகள்	—	17,000

SECTION B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. From the following Profit and Loss account and additional information given. Prepare cost sheet and reconciliation statement.

Profit and Loss account

	Rs.		Rs.
To Opening stock	8,000	By Sales	1,85,000
To Purchases	52,000	By Closing stock	15,000
To Wages	28,000		
To Factory expenses	12,000		
To Admn. Expenses	10,000		
To Selling expenses	14,000		
To Patents (written off)	6,000		
To net profit	70,000		
	<u>2,00,000</u>		<u>2,00,000</u>

In costing, opening materials were shown at Rs. 7,000. The factory overheads were absorbed at Rs. 14,000. Administration overhead charges 10% of works cost and selling overhead was 10% of sales.

பின்வரும் இலாப நட்ட கணக்கு மற்றும் கூடுதல் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அடக்க பட்டியல் மற்றும் சரிக்கட்டும் பட்டியலையும் தயார் செய்க.

	ரூ.		ரூ.
தொடக்க சரக்கு	8,000	விற்பனை	1,85,000
கொள்முதல்	52,000	இறுதிச்சரக்கிருப்பு	15,000
கூலி	28,000		
தொழிற்சாலை செலவுகள்	12,000		
நிர்வாக செலவுகள்	10,000		
விற்பனைச் செலவுகள்	14,000		
புனர் உரிமை (போக்கெழுதியது)	6,000		
நிகர இலாபம்	70,000		
	<u>2,00,000</u>		<u>2,00,000</u>

செலவில், தொடக்க உற்பத்தி பொருட்களின் மதிப்பு ரூ. 7,000. பதியப்பட்ட உற்பத்தி செலவுகள் ரூ. 14,000. மேலாண்மை செலவு வேலை செலவில் 10 சதவீதமும், விற்பனை செலவு மொத்த விற்பனையில் 10 சதவீதமும் மதிப்பிடப்படுகிறது.

10. Two components A and B are consumed as follows :

Normal usage – 100 units per week each

Minimum usage – 50 units per week each

Maximum usage – 150 units per week each

Re-order quantity : A 400 units

B 600 units

Re-order period : A 6 to 8 weeks

B 3 to 5 weeks

Calculate for each components :

(a) Minimum level

(b) Maximum level

(c) Average stock level.

A மற்றும் B ஆகிய இரண்டு பொருட்கள் நுகர்வு பின்வருமாறு :

சாதாரண பயன்பாடு – வாரம் ஒன்றுக்கு 100 அலகுகள்

குறைந்தபட்ச பயன்பாடு – வாரம் ஒன்றுக்கு 50 அலகுகள்

உயர்ந்தபட்ச பயன்பாடு – வாரம் ஒன்றுக்கு 150 அலகுகள்

மறு ஆணை அளவு A – 400 அலகுகள், B – 600 அலகுகள்

மறு ஆணை காலம் A – 6 – 8 வாரங்கள், B – 3 – 5 வாரங்கள்

ஒவ்வொரு பொருட்களுக்கும் கணக்கிடுக.

(அ) குறைந்த அளவு

(ஆ) உச்ச அளவு

(இ) சராசரி சரக்கு அளவு.

11. From the following particulars, calculate the earnings of workers A and B under piece rate system and Taylor's differential piece rate system.

Standard time allowed – 10 units per hour

Normal time rate per hour – Re. 1

Differential to be applied

80% of piece rate when below standard

120% of piece rate at or above standard

In a day of 8 hours A produced 75 units

B produced 100 units.

பின்வரும் தகவல்களைக் கொண்டு தொழிலாளி A மற்றும் B ஆகியோரின் ஈட்டும் தொகையினை வேலை வீதக் கொள்கை முறையிலும் மற்றும் டெய்லரின் மாறுபாட்டு வேலை வீதக் கொள்கை முறையிலும் கணக்கிடுக.

அனுமதிக்கப்பட்ட நிலையான நேரம் மணி ஒன்றுக்கு 10 அலகுகள்

சாதாரண நேர வீதம் மணி ஒன்றுக்கு ரூ. 1

அங்கீகரிக்கப்பட்ட மாறுபாடுகள்.

நிர்ணயிக்கப்பட்டதற்கு குறைவாக உள்ள போது அலகு விலையில் 80%

நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிகமாக உள்ள போது அலகு விலையில் 120%

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் A யின் உற்பத்தி 75 அலகின் B யின் உற்பத்தி 100 அலகுகள்.

12. Kali manufacturing company's product passes through two distinct processes A and B and then to finished stock. The normal loss is estimated as follows.

Process – A – 5% of input

Process – B – 10% of input

The scrap value of the loss in process A is Rs. 8 per 100 units and process B is Rs. 10 per 100 units. The process figures are :

	Process A	Process B
	Rs.	Rs.
Materials	3,000	1,500
Wages	3,500	2,000
Factory expenses	1,000	1,000

5,000 units were introduced into process A cost Rs. 2,500. The outputs were

Process A – 4,700 units

Process B – 4,300 units

Prepare process cost accounts showing the cost of the output.

காளி உற்பத்தி நிறுத்தில் பொருட்கள் இரண்டு படிமுறைகளான A மற்றும் B யினை கடந்து வருகிறது. அதன் பிறகு முடிவுப் பொருளாக மாறுகிறது. சாதாரண நட்டம் பின்வருமாறு :

படிமுறை A – உள்ளீட்டில் 5%

படிமுறை B – உள்ளீட்டில் 10%

படிமுறை A யின் கழிவு 100 அலகுகள் ரூ. 8 வீதமும் மற்றும் படிமுறை B யின் 100 அலகுகள் ரூ. 10 வீதம் விற்கப்படுகிறது.

	படிமுறை A	படிமுறை B
	ரூ.	ரூ.
மூலப்பொருள்	3,000	1,500
கூலி	3,500	2,000
தொழிற்சாலை செலவுகள்	1,000	1,000

படிமுறை A யில் அறிமுகப்படுத்தப்பட்டது 5,000 அலகுகளின் அடக்கம் ரூ. 2,500. வெளிப்பாடு வருமாறு.

படிமுறை A – 4,700 அலகுகள்

படிமுறை B – 4,300 அலகுகள்

படிமுறை அடக்க கணக்கினையும் மற்றும் வெளிப்பாட்டிற்குரிய அடக்கத்தினையும் தயார் செய்க.

13. Abirami Furniture House places before you the following trading results.

Period	Sales	Profit
	Rs.	Rs.
2012	20,000	1,000
2013	10,000	400

Calculate

- P/V Ratio
- Fixed cost
- BEP
- Profit when sales are Rs. 30,000
- Sales required to earn a profit of Rs. 2,200.

அபிராமி அறைகலன் வளாகம் பின்வரும் வியாபார முடிவுகளை அளித்துள்ளது.

காலம்	விற்பனை	இலாபம்
	ரூ.	ரூ.
2012	20,000	1,000
2013	10,000	400

கணக்கீடுக :

- பங்களிப்பு விகிதம்
- நிலையான அடக்கம்
- இலாப நட்டமற்ற புள்ளி
- விற்பனை ரூ. 30,000 உள்ளபோது அதன் லாபம்
- இலாபம் ரூ. 2,200 ஈட்டுவதற்கு தேவையான விற்பனை அளவு.

DECEMBER 2017

U/ID 1893/PZB

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. Explain the various conditions of a valid offer to perform.

செல்தகு முனைவு நிறைவேற்றலில் உள்ள பல்வேறு கட்டளைகளை விவரி.

2. Discuss the provisions in the Indian Contract Act 1872 in respect of quasi – contracts.

இந்திய நிறுமச் சட்டம் 1872ன் படி ஒப்பந்த போல்வு சம்பந்தப்பட்ட விதிகளை விவாதி.

3. Briefly explain the different kinds of companies.

நிறுமங்களின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விவரி.

4. Explain different contents of Memorandum of association.

நிறும அமைப்புச் சாசனத்தில் உள்ள பல்வேறு உள்ளடக்கங்களை விவரி.

5. What is prospectus? State its contents.

தகவல் அறிக்கை என்றால் என்ன? அதன் விபரங்களைத் தருக.

6. Define a company. How is it different from Association of person?

நிறுமம் வரையறு. பல நபர்களின் சங்கத்திலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

7. State the different modes of winding up.

நிறும கலைப்பின் பல்வேறு வழிகளைக் கூறுக.

8. Enumerate alterations of share capital which do not require court approval.

பங்கு முதல் மாற்றம் செய்யும் போது எப்போது நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்பதனை விளக்குக.

PART B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. Explain the characteristics of company.

நிறுமத்தின் பண்புகளை விவரி.

10. Discuss the rules regarding performance of reciprocal promise.

ஒன்றுக்கொன்றான உறுதியுரைகளின் நிறைவேற்றம் சம்பந்தமான விதிகளை விவாதி.

11. Explain the procedure to be followed for converting a private company into public company.

ஒரு தனியார் நிறுமத்தினை பொதுநிறுமமாக மாற்றுவதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை விவரி.

12. Distinguish between sale and agreement to sell.

விற்பனைக்கும், விற்பனைக்கான உடன்பாட்டிற்குமிடையே உள்ள வேறுபாடுகளைத் தருக.

13. Explain different kinds of preference shares.

முன்னுரிமை பங்குகளின் பல்வேறு வகைகளை விவரி.

DECEMBER 2017

U/ID 1901/EZN

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. Describe the scope of advertising.
விளம்பரத்தின் எல்லைகளை விளக்குக.
2. Explain different stages of layout preparation.
அமைப்பு தயாரிப்பின் பல்வேறு நிலைகளை விவரி.
3. Explain the basic characteristics of personal selling.
தனிப்பட்ட விற்பனையின் அடிப்படை பண்புகளை விவரி.
4. How do you control sales force? Discuss.
விற்பனைப் படையினை நீவிர் எவ்வாறு கட்டுப்படுத்துவாய்? விவாதி.
5. What are the responsibilities of the sales manager?
ஓர் விற்பனை மேலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் யாது?

6. Describe the importance of salesman training.
விற்பனையாளருக்கு அளிக்கப்படும் பயிற்சியின் முக்கியத்துவத்தினை விளக்குக.
7. Discuss the qualities of good salesman.
ஓர் சிறந்த விற்பனையாளரின் குணங்களை விவாதி.
8. What are the factors which affect an advertising budget?
விளம்பர வரவு-செலவு திட்டத்தினை பாதிக்கும் காரணிகள் யாது?

SECTION B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. Explain different kinds of advertising.
விளம்பரத்தின் பல்வேறு வகைகளை விவரி.
10. What are the merits and demerits of Television advertising?
தொலைக்காட்சி விளம்பரத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாது?
11. What are the factors to be considered in selecting the advertising agency?
விளம்பர ஏஜென்ஸியை தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் யாது?

12. Discuss various duties of a sales manager.

ஒரு விற்பனை மேலாளரின் பல்வேறு கடமைகள் மற்றும் பொறுப்புகளை விவாதி.

13. Bring out the merits and demerits of Radio advertising.

வானொலி விளம்பரத்தின் நன்மை தீமைகளை வெளிக்கொணர்க.

DECEMBER 2017

U/ID 1902/PZS

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (5 × 8 = 40 marks)

Answer any FIVE questions.

1. The following is the Balance Sheet of Sri Vinayaga Ltd., As on 31st December 2011.

Liabilities	Rs.	Assets	Rs.
Capital	86,500	Cash	9,000
Bills payable	13,500	Debtor	71,000
Creditors	25,000	Stock	90,000
Outstanding expenses	7,500		
Provision for tax	37,500		
	<u>1,70,000</u>		<u>1,70,000</u>

Calculate (a) Current ratio (b) Quick ratio (c) Absolute Liquid ratio.

பின்வரும் இருப்புநிலைக் குறிப்பானது ஸ்ரீ வினாயகா லிமிடெட்டின் 31 டிசம்பர் 2011 ஆண்டிற்கானது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல்	86,500	ரொக்கம்	9,000
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டு	13,500	கடனாளிகள்	71,000
கடனீந்தோர்கள்	25,000	சரக்கிருப்பு	90,000
கொடுபட வேண்டிய செலவுகள்	7,500		
வரி ஒதுக்கீடு	37,500		
	<u>1,70,000</u>		<u>1,70,000</u>

கணக்கிடுக (அ) நடப்பு விகிதம் (ஆ) நீர்ம விகிதம் (இ) முழுமை நீர்மவிகிதம்

2. The Summary of Balance sheet data in respect of A Ltd. and B.Ltd. is as under.

	A.Ltd.	B.Ltd.
	Rs.	Rs.
Buildings	1,00,000	4,50,000
Machinery	3,00,000	7,50,000
Share capital	4,50,000	14,50,000
Retained Earnings	50,000	33,000
Debtors	1,15,000	1,60,000
Stocks	60,000	2,17,000
Cash	10,000	5,000
Prepaid Expenses	5,000	3,000
Creditors	91,000	1,00,000
Liability for expenses	9,000	17,000
Preliminary expenses	10,000	15,000

Prepare common size Balance Sheets.

‘A’ லிமிடெட் மற்றும் ‘B’ லிமிடெட்டின் தொடர்பான தொகுப்பு இருப்புநிலைக் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

	A.Ltd.	B.Ltd.
	Rs.	Rs.
கட்டிடங்கள்	1,00,000	4,50,000
எந்திரம்	3,00,000	7,50,000
பங்கு முதல்	4,50,000	14,50,000
ஈட்டிய வருமானம்	50,000	33,000
கடனாளிகள்	1,15,000	1,60,000
சரக்கிருப்பு	60,000	2,17,000
ரொக்கம்	10,000	5,000
முன்கூட்டி செலுத்திய செலவுகள்	5,000	3,000
கடனீந்தோர்கள்	91,000	1,00,000
செலவுகளுக்கான பொறுப்பு	9,000	17,000
தொடக்கச் செலவுகள்	10,000	15,000

பொது அளவிலான இருப்பு நிலைக் குறிப்புகள் தயாரிக்க.

3. What are the advantages of cash flow statement?

ரொக்க ஓட்ட அறிக்கையின் நன்மைகள் யாவை?

4. What are the essentials for the success of budgetary control?

வரவு-செலவு திட்ட கட்டுப்பாட்டின் வெற்றிக்கான இன்றியமையாத கூறுகள் யாவை?

5. From the following information calculate.

(a) Fixed overhead cost variance

(b) Fixed overhead expenditure variance

(c) Fixed overhead volume variance

	Standard	Actual
Production units	8,000	7,600
Fixed overheads	Rs. 80,000	Rs. 78,000

பின்வரும் தகவல்களை கொண்டு கணக்கிடுக.

(அ) நிலை செலவு அடக்க மாறுபாடு

(ஆ) நிலை செலவு செலவிடுதல் மாறுபாடு

(இ) நிலை செலவு அளவு மாறுபாடு

	நிலையானது	உண்மையானது
உற்பத்தி அலகுகள்	8,000	7,600
நிலை செலவுகள்	ரூ. 80,000	ரூ. 78,000

6. A manufacturing company submits the following figures of product X for the first quarter of 2003.

Sales (in units)	
January	50,000
February	40,000
March	60,000

Selling price per unit Rs. 100

Target of first quarter 2004 :

Sales units increase by 20%

Selling price increase by 10%

Prepare a sales budget.

ஒரு தயாரிப்பு நிறுவனம் பொருள் X – ன் புள்ளி விவரங்களை 2003 – ம் ஆண்டின் முதல் காலாண்டில் சமர்ப்பித்தது.

விற்பனை
(அலகுகளில்)

ஜனவரி	50,000
பிப்ரவரி	40,000
மார்ச்	60,000

விற்பனை விலை அலகு ஒன்றுக்கு ரூ. 100

2004 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு இலக்கு :

விற்பனை அலகுகளில் 20% அதிகரித்தல்

விற்பனை விலையில் 10% அதிகரித்தல்

ஒரு விற்பனை வரவு-செலவு திட்ட பட்டியலை தயாரிக்க.

7. Initial Investment – Rs. 60,000

Life of the Asset – 4 years.

Estimated net annual cash-flows

1st year Rs. 15,000

2nd year Rs. 20,000

3rd year Rs. 30,000

4th year Rs. 20,000

Calculate Internal Rate of Return.

ஆரம்ப முதலீடு – ரூ.60,000

சொத்தின் வாழ்க்கை – 4 வருடங்கள்

மதிப்பீட்டிலுள்ள நிகர ஆண்டு ரொக்க ஓட்டங்கள்

முதல் வருடம் ரூ. 15,000

இரண்டாம் வருடம் ரூ. 20,000

மூன்றாம் வருடம் ரூ. 30,000

நான்காம் வருடம் ரூ.. 20,000

உள்திருப்பக் (IRR) கட்டணத்தை கணக்கிடுக.

8. From the following data, calculate Break Even point expressed in terms of units and also the new B.E.P if selling price is reduced by 10%

Fixed expenses	Rs. 2,00,000
<u>Variable expenses :</u>	
Materials	4 P/U
Labour	3 P/U
Selling price	12 P/U

பின்வரும் விவரங்களை கொண்டு சரிசமநிலை புள்ளியினை அலகுகளிலும் மென்மேலும் விற்பனை விலையில் 10% குறைக்கும் போது புதிய சரிசமநிலை புள்ளியினை கணக்கிடுக.

நிலைச் செலவுகள்	ரூ.2,00,000
<u>மாறுபடும் செலவுகள்</u>	
மூலப்பொருள்கள்	அலகு ஒன்றுக்கு ரூ. 4
கூலி	அலகு ஒன்றுக்கு ரூ. 3
விற்பனை விலை	அலகு ஒன்றுக்கு ரூ. 12

SECTION B — (3 × 20 = 60 marks)

Answer any THREE questions.

9. What are the advantages of management accounting?

மேலாண்மை கணக்கியலின் நன்மைகள் யாவை?

10. From the following balance sheet of Ram Company Ltd., prepare fund flow statement.

Liabilities	2006	2007	Assets	2006	2007
Share capital	6,00,000	7,50,000	Buildings	90,000	2,40,000
Debentures	1,50,000	4,50,000	Good will	2,10,000	1,50,000
General Reserve	2,10,000	3,60,000	Machinery	9,30,000	13,20,000
Profit & Loss A/c	1,50,000	1,80,000	Stock	1,20,000	1,65,000
Bank O/D	30,000	45,000	Debtors	2,10,000	5,40,000
Creditors	2,25,000	3,30,000	Bank	75,000	90,000
Depreciation	2,70,000	3,90,000			
	<u>16,35,000</u>	<u>25,05,000</u>		<u>16,35,000</u>	<u>25,05,000</u>

During the Buildings costing Rs. 90,000 were sold for Rs. 75,000. A new machine was brought for Rs. 1,10,000 and the payment was made in fully paid shares.

ராம் கம்பெனியின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பு கொண்டு நிதி ஓட்ட அறிக்கையினை தயாரிக்க.

பொறுப்புகள்	2006	2007	சொத்துகள்	2006	2007
பங்கு முதல்	6,00,000	7,50,000	கட்டிடங்கள்	90,000	2,40,000
கடனீட்டு பத்திரங்கள்	1,50,000	4,50,000	நற்பெயர்	2,10,000	1,50,000
பொது காப்பு	2,10,000	3,60,000	எந்திரம்	9,30,000	13,20,000
இலாப-நட்ட க/கு	1,50,000	1,80,000	சரக்கிருப்பு	1,20,000	1,65,000
வங்கி மேல் வரைபற்று	30,000	45,000	கடனாளிகள்	2,10,000	5,40,000
கடனீந்தோர்கள்	2,25,000	3,30,000	வங்கி	75,000	90,000
தேய்மானம்	2,70,000	3,90,000			
	<u>16,35,000</u>	<u>25,05,000</u>		<u>16,35,000</u>	<u>25,05,000</u>

ரூ. 90,000 அடக்கவிலை உள்ள கட்டிடத்தினை ரூ. 75,000 க்கு விற்கப்பட்டது. ரூ. 1,10,000 க்கு ஒரு புதிய எந்திரம் வாங்கப்பட்டது மற்றும் அதற்கான செலுத்துகைக்கு முழுவதும் செலுத்தத்தக்க பங்குகள் உருவாக்கப்பட்டன.

11. The standard quantity and standard price of raw material required for one unit of product A are given below :

	Quantity	Standard price
Material X	2 kgs	Rs. 3 per kg.
Material Y	4 kgs	Rs. 2 per kg.

The actual production and relevant data are as follows :
Output 500 units of Product A :

	Total quantity for 500 units	Total cost
Material X	1200 kgs	Rs. 3,900
Material Y	1800 kgs.	Rs. 4,500

Calculate material cost, price and usage variances.

பொருள் A க்கு ஒரு அலகுக்கு தேவையான கச்சா பொருள்களான நிலையான அளவு மற்றும் நிலையான விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

	அளவு	நிலையான அளவு
மூலப்பொருள் X	2 கிலோ கிராம்கள்	கிலோ ஒன்று ரூ. 3
மூலப்பொருள் Y	4 கிலோ கிராம்கள்	கிலோ ஒன்று ரூ. 2

உண்மையான உற்பத்தி மற்றும் அது தொடர்பான புள்ளிவிவரங்கள் பின்வருமாறு 500 அலகுகளை பொருள் 'A' உற்பத்தி செய்தது.

	மொத்த அளவு	மொத்த அடக்கம்
	500 அலகுகளுக்கு	
மூலப்பொருள் X	1200 கிலோ கிராம்கள்	ரூ. 3,900
மூலப்பொருள் Y	1800 கிலோ கிராம்கள்	ரூ. 4,500

மூலப்பொருள் அடக்கம், விலை மற்றும் பயன்பாட்டு மாறுபாடுகளை கணக்கிடுக.

12. A company is considering the purchase of the two machines with the following details.

Life estimated	Machine I	Machine II
	3 years	3 years
	Rs.	Rs.
Capital cost	10,000	10,000
<u>Not earning after tax :</u>		
1 st year	8,000	2,000
2 nd year	6,000	7,000
3 rd year	4,000	10,000

You are required to suggest which machine should be preferred.

ஒரு நிறுவனம் பின்வரும் விவரங்களை கொண்டு இரண்டு புதிய எந்திரங்களை வாங்க தீர்மானித்தது.

மதிப்பீட்டிலான வாழ்க்கை	எந்திரம் I	எந்திரம் II
	3 வருடங்கள்	3 வருடங்கள்
	ரூ.	ரூ.
முதல் அடக்கம்	10,000	10,000
<u>வரிக்கு பிறகு நிகர வருமானம் :</u>		
முதல் வருடம்	8,000	2,000
இரண்டாம் வருடம்	6,000	7,000
மூன்றாம் வருடம்	4,000	10,000

நீவிர் எந்த எந்திரத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்ற கருத்தினை தருக.

13. R.K. Ltd. furnished you the following data relating to the year 2011.

	I half of the year	II half of the year
	Rs.	Rs.
Sales	50,000	55,000
Total cost	45,000	48,000

Assuming that there is no change in prices and variable costs and that the fixed expenses are incurred equally in the two half year periods. Calculate for the year 2011.

- (a) P.V. Ratio (b) Fixed expenses (c) Break even sales
(d) Margin of safety.

R.K. லிமிடெட் 2011 - ம் ஆண்டின் தொடர்புடைய பின்வரும் புள்ளிவிவரங்களை உமக்கு சமர்ப்பித்துள்ளது

	வருடத்தின் முதல் அரையாண்டு	வருடத்தின் இரண்டாம் அரையாண்டு
	ரூ.	ரூ.
விற்பனை	50,000	55,000
மொத்தம் அடக்கம்	45,000	48,000

விலையில் ஒன்றும் மாற்றம் இல்லை என அனுமானித்து கொள்க. மேலும் மாறுபடும் அடக்கம் மற்றும் நிலைச் செலவுகள் சரிசமமாக இரண்டு அரையாண்டு காலத்திற்கும் உரியது. 2011 - ம் ஆண்டிற்கு கணக்கிடுக.

(அ) இலாப - அளவு விகிதம் (ஆ) நிலையான செலவுகள்

(இ) சரிசமமான விற்பனை (ஈ) பாதுகாப்பு எல்லை

DECEMBER 2017

U/ID 22061/UCZB/
URWA

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions, each in 30 words.

1. What is meant by Business Economics?

வணிக பொருளியல் என்றால் என்ன?

2. Specify the meaning of Decision – Making.

தீர்மானம் மேற்கொள்ளல் என்பதன் பொருளைத் தருக.

3. Define – ‘Demand Forecasting’.

“தேவை முன் கணிப்பு” - வரையறு.

4. What is Break-Even Point?

சரிசமன் புள்ளி என்பது யாது?

5. Define – ‘Production Function’.

‘உற்பத்தி சார்பு’ - வரையறு.

6. What is Monopolistic Competition?

முற்றிரிமை போட்டி என்பது யாது?

7. Define 'General Equilibrium'.
'பொது சமநிலை' - வரையறு.
8. What is Full Cost Pricing?
முழு செலவு விலையிடல் என்பது யாது?
9. State the meaning of Capital Budgeting.
மூலதன பட்ஜெட் ஆக்கம் என்பதன் பொருளைத் தருக.
10. What is MRTP Act?
MRTP சட்டம் என்பது யாது?
11. What is meant by Price Discrimination?
விலை பேதங்காட்டுதல் என்றால் என்ன?
12. Define 'National Income'.
'தேசிய வருவாய்' வரையறு.

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions, each in 200 words.

13. Explain the scope of Business Economics.
வணிக பொருளியலின் பரப்பெல்லையை விளக்குக.
14. State and explain the Law of Demand.
தேவை விதியை எடுத்துக் கூறி, அதனை விளக்குக.

15. What are the Managerial uses of Break Even Analysis?

சரிசமன் ஆய்வின் மேலாண்மை பயன்கள் யாவை?

16. Narrate the objectives of Pricing.

விலையிடல் கொள்கைகளை விவரி.

17. Explain the need for Capital Budgeting.

முலதன பட்ஜெட் ஆக்கத்தின் தேவையை விளக்குக.

18. Brief the methods of controlling Monopoly Power.

முற்றாரிமை சக்தியை கட்டுப்படுத்தும் முறைகளை சுருங்க தருக.

19. What are the canons of Taxation?

வரி விதிப்பு தத்துவங்கள் யாவை?

SECTION C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions, each in 500 words.

20. Discuss the methods of Demand Forecasting.

தேவை முன்கணிப்பு முறைகளை விவாதி.

21. Explain the short-run cost curve.

குறுகிய கால செலவு கோடுகளை விளக்குக.

22. Analyse the sales promotion methods.
விற்பனை ஊக்குவிப்பு முறைகளை ஆய்க.
23. Narrate the methods of Pricing.
விலையிடல் முறைகளை விளக்குக.
24. Explain the methods of measuring Monopoly Power.
முற்றுரிமை சக்தியை அளவிடும் முறைகளை விளக்குக.
25. How price-output is determined under perfect competition?
நிறைவுப் போட்டியில் விலை-உற்பத்தி எங்கனம் நிர்ணயிக்கப்படுகிறது?
-

DECEMBER 2017

**U/ID 22201/UCZA/
UCWA/UCYA/UCXB/
URMA/UCVB**

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What are the various accounting concepts?
கணக்கு பதிவியலின் பல்வேறு பொது கருத்துக்கள் யாவை?
2. State any two objectives of accounting.
கணக்கு பதிவியலின் ஏதேனும் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.
3. What is bank reconciliation statement?
வங்கி கணக்கு சரிசெய்யும் பட்டியல் என்றால் என்ன?
4. Write a note about the adjustment income received in advance.
முன்கூட்டிப் பெற்ற வருமானம் என்ற சரிசெய்யல் குறித்து குறிப்புத் தருக.
5. What are the features of single entry system?
ஒற்றைப்பதிவு முறையின் தன்மைகளை விளக்குக.
6. What are the objects of branch accounts?
கிளை கணக்குகளின் நோக்கங்கள் யாவை?
7. State the need for departmental accounting.
துறைவாரியான கணக்கின் தேவையைக் கூறுக.
8. What is cash price?
ரொக்க விலை என்றால் என்ன?
9. What is proportionate capital method?
விகிதாச்சார முதல் முறை என்றால் என்ன?
10. What is dissolution?
கலைப்பு என்றால் என்ன?
11. What is receipt and payment account?
பெறுதல் மற்றும் செலுத்துதல் கணக்கு என்றால் என்ன?
12. What is the purpose of fire insurance?
தீ காப்பீட்டின் காரணங்கள் யாவை?

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. Distinguish between trial balance and balance sheet.
இருப்பாய்விற்கும் இருப்பு நிலை குறிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் கூறுக.
14. What are the merits and demerits of straight line method of depreciation.
நேர்கோட்டுத் தேய்மான முறையின் நன்மை தீமைகள் யாவை?
15. The bank overdraft of Rajeshwari on 31.12.2013 as per cash book is Rs. 9,000 from the following particulars, prepare bank reconciliation statement.

	Rs.
(a) Unpresented cheque	3,000
(b) Uncleared cheque	1,700
(c) Bank interest debited in the passbook only	500
(d) Bill calculated and credited in the pass book only	800
(e) Cheques of Rani dishonoured	500
(f) Cheques issued to Sekar entered in the cash column of cash book	300

ராஜேஸ்வரியின் ரொக்க ஏட்டின்படி 31.12.2013 அன்று வங்கி மேல்வரைப் பற்றாக ரூ.9,000 இருந்தது. கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து வங்கி சரிசெய்யும் பட்டியலை தயார் செய்க.

	ரூ.
(அ) வங்கியிலிடப்படாத காசோலை	3,000
(ஆ) வசூலிக்கப்படாத காசோலை	1,700
(இ) வங்கிச் செல்லேட்டில் மட்டும் பதியப்பட்ட வட்டி	500
(ஈ) மாற்றுச்சீட்டு வசூலிக்கப்பட்டது மற்றும் வரவு வைக்கப்பட்டது செல்லேட்டில் மட்டும் பதியப்பட்டது	800
(உ) ராணியின் காசோலை அவமதிக்கப்பட்டது	500
(ஊ) சேகருக்கு வழங்கப்பட்ட காசோலை ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தியில் பதியப்பட்டுள்ளது	300

16. The following purchases were made by a business house having three departments :

Department – ‘A’ – 1,000 units
Department – ‘B’ – 2,000 units
Department – ‘C’ – 2,400 units

} at a total cost at Rs. 1,00,000

Stock on 1st January were :

Department ‘A’ 120 units

Department ‘B’ 80 units

Department ‘C’ 152 units

Sales were :

Dept. ‘A’ 1020 units at Rs. 20 each

Dept. ‘B’ 1920 units at Rs. 22.50 each

Dept. ‘C’ 2496 units at Rs. 25 each

The rate of gross profit is same in each case. Prepare departmental trading account.

மூன்று துறைகளைக் கொண்ட ஒரு வியாபார நிறுவனம் கீழ்காணும் கொள்முதல் செய்துள்ளது.

துறை – ‘A’ – 1,000 அலகு
துறை – ‘B’ – 2,000 அலகு
துறை – ‘C’ – 2,400 அலகு

} மொத்த விலை ரூ. 1,00,000

ஜனவரி 1 அன்று சரக்கிருப்பு

துறை ‘A’ 120 அலகு

துறை ‘B’ 80 அலகு

துறை ‘C’ 152 அலகு

விற்பனை :

துறை ‘A’ 1020 அலகு @ ரூ. 20 வீதம்

துறை ‘B’ 1920 அலகு @ ரூ. 22.50 வீதம்

துறை ‘C’ 2496 அலகு @ ரூ. 25 வீதம்

அனைத்து துறைகளின் மொத்த லாப வீதம் ஒரே மாதிரியாக உள்ளது. துறைவாரியான வியாபரக் கணக்கைத் தயார் செய்க.

17. X purchased a typewriter on hire-purchase systems. As per terms, he is required to pay Rs. 800 down, Rs. 400 at the end of first year, Rs. 300 at the end of the second year and Rs. 700 at the end of the third year. Interest is charged at 5% p.a. Calculate the total cash price of the type writer and the amount of interest payable on each instalment.

X என்பவர் வாடகைக் கொள்முதல் முறையில் ஒரு தட்டச்சுப் பொறியை வாங்கினார். அவர் உடனே ரூ. 800-ம் முதலாம் ஆண்டு இறுதியில் ரூ. 400-ம், இரண்டாமாண்டு தேதியில் ரூ. 300-ம், முன்றாமாண்டு தேதியில் ரூ. 700 செலுத்த உடன்பட்டார். வருடத்திற்கு 5% வட்டி வீதம் வசூலிக்கப்படுகிறது. தட்டச்சுப் பொறியின் மொத்த ரொக்க விலையையும் ஒவ்வொரு தவணையிலும் செலுத்த வேண்டிய வட்டியையும் கணக்கிடுக.

18. Balu and Babu share profits and losses in the ratio of 7 : 3. They admit Babu as a new partner. Balu surrendered 1/7 of his share to Babu. Babu surrendered 1/3 of his share to Balu. Find out the new ratio and sacrificing ratio.

பாலுவும், பாபுவும் 7 : 3 என்ற விகிதத்தில் லாபத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பாசுவை புது கூட்டாளியாக சேர்க்கின்றனர். பாலு தன் பங்கிலிருந்து 1/7 பாகமும், பாபு தன் பங்கிலிருந்து 1/3 பாகமும் பாலுக்கு அளிக்கின்றனர். புதிய விகிதத்தையும், தியாக விகிதத்தையும் கண்டுபிடி.

19. From the following details, ascertain the amount of subscription to be credited to income and expenditure account for the year 2012.

Subscription received in 2012 Rs. 48,000 which includes Rs. 4,000 for 2011 and Rs. 8,000 for 2013. Subscription due but not received at the end of the year 2012 were Rs. 20,000. Subscription received in 2011 in advance for 2012 were Rs. 12,000.

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து 2012-ம் ஆண்டின் வரவின மற்றும் செலவின கணக்கில் வரவு வைக்க வேண்டிய சந்தாத் தொகையை கணக்கிடுக. 2012-ம் பெற்ற சந்தா தொகை ரூ. 48,000, ரூ. 4,000 மட்டும் 2011-ம் ஆண்டிற்குரியது மற்றும் ரூ. 8,000 மட்டும் 2013-ம் ஆண்டிற்குரியது. 2012-ம் ஆண்டு இறுதியில் வரவேண்டிய சந்தா தொகை ரூ. 20,000. 2012-க்கான ரூ. 12,000 சந்தா தொகை 2011-ம் முன்பணமாக பெறப்பட்டது.

20. Explain the 'Debtor system' in Branch accounting.

கிளை கணக்கின் கடனாளி முறையை பற்றி விளக்குக.

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. From the following trial balance as on 31.12.2015. Prepare trading, profit and loss account and balance sheet as on that date.

Trial Balance.			
Dr.	Rs.	Cr.	Rs.
Stock 1.1.2015	5,840	Provision for bad debts	420
Cash in hand	192	Capital	17,000
Drawings	2,840	Interest	320
Rent	480	Bank O/D	960
Machinery	3,800	Sales	47,624
Tax	600	Creditors	8,000
Bad debtor	888	Purchase returns	1,164
General expenses	1,760		
Purchases	41,448		
Debtors	16,800		
Sales returns	840		
	<u>75,488</u>		<u>75,488</u>

Adjustment :

- (a) Depreciation on Machinery at 6% p.a.
 (b) Rent outstanding Rs. 500
 (c) Provisions for bad debts is to be increased to 5% on debtors.
 (d) Closing stock Rs. 3,500.

31.12.2005 தேதியில் கீழ்காணும் இருப்பாய்வின்படி வியாபார, இலாப மற்றும் நட்டக் கணக்கையும், அதே தேதியில் இருப்பு நிலை குறிப்பையும் வரைக.

இருப்பாய்வு			
பற்று	ரூ.	வரவு	ரூ.
இருப்பு 1.1.2015	5,840	வராக்கடன்	420
ரொக்கம் கையிருப்பு	192	முதல்	17,000
எடுத்தல்	2,840	வட்டி	320
வாடகை	480	வங்கி மேல்வரைவு	960
இயந்திரங்கள்	3,800	விற்பனை	47,624
வரி	600	கடனீந்தோர்	8,000
வராக்கடன்	888	கொள்முதல் திருப்பம்	1,164

பற்று	ரூ.	வரவு	ரூ.
பொது செலவுகள்	1,760		
கொள்முதல்	41,448		
கடனாளி	16,800		
விற்பனை திருப்பம்	840		
	<u>75,488</u>		<u>75,488</u>

சரிகட்டல்கள் :

(அ) இயந்திரம் தேய்மானம் ஆண்டுக்கு 6% சதவீதம்

(ஆ) வாடகை நிலுவை ரூ. 500

(இ) வராக்கடன் கடனாளிகளின் தொகையில் 5% ஆக உயர்த்த வேண்டும்.

(ஈ) இறுதி இருப்பு ரூ. 3,500.

22. Explain in detail the different accounting conventions.

கணக்கியலின் பல்வேறு மரபுகளை விரிவாக விவரி.

23. A and B are partners sharing profits in due ratio of 3 : 1. Their balance sheet stood as under on 31.12.2015.

Liabilities	Rs.	Assets	Rs.
Capital :		Stock	10,000
A – 30,000		Prepaid insurance	1,000
B – <u>20,000</u>	50,000	Debtors	8000
Salary due	5,000	(–) provision	<u>500</u> 7,500
Creditors	40,000	Cash	18,500
		Machinery	22,000
		Buildings	30,000
		Furniture	<u>6,000</u>
	<u>95,000</u>		<u>95,000</u>

C is admitted as a new partner introducing a capital of Rs. 20,000 for his $\frac{1}{4}$ share future profit.

Following revaluation are made :

(a) Stock be depreciated by 5%

(b) Furniture be depreciated by 10%

(c) Building be revalued of Rs. 45,000

(d) The provision for doubtful debts should be increased to Rs. 1,000.

Prepare revaluation A/c and Balance sheet after admission.

A மற்றும் B ஆகிய இரு கூட்டாளிகள் இலாபத்தை 3 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.12.2015 -ம் நாளை அவர்களின் இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல் :		சரக்கிருப்பு	10,000
A – 30,000		முன்கூட்டி செலுத்திய காப்பிடு	1,000
B – 20,000	50,000	கடனாளிகள்	8000
சம்பளம் நிலுவை	5,000	(-) ஒதுக்கு	500
கடனீந்தோர்கள்	40,000	ரொக்கம்	18,500
		இயந்திரம்	22,000
		கட்டிடங்கள்	30,000
		அறைகலன்	6,000
	<u>95,000</u>		<u>95,000</u>

C என்பவரை புதிய கூட்டாளியாக ரூ. 20,000 முதலுடன் 1/4 பங்கிற்கு சேர்த்துக் கொண்டனர். கீழ்க்கண்ட மறு மதிப்பிடுகள் செய்யப்பட்டன.

(அ) சரக்கிருப்பு 5% இறைத்து மதிப்பிடப்பட்டது.

(ஆ) அறைகலன் மீது தேய்மானம் 10%

(இ) கட்டிடங்கள் ரூ. 45,000 என மறுமதிப்பிடு செய்யப்பட்டது

(ஈ) ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் C-ன் சேர்க்கைக்கும் பிந்தைய இருப்புநிலைக் குறிப்பை தயார் செய்யவும்.

24. Naga of Trich has a branch at Madras. Goods are sent by Head office of invoice price which is at the profit of 20% on cost price. All expenses at the branch are paid by Head office. From the following particulars. Prepare branch account in due H.O. books, sharing goods at invoice price :

	Rs.
Opening balance :	
Stock at invoice price	11,000
Debtors	1,700
Petty cash	100
Goods sent to branch at invoice price	20,000
Expenses paid by H.O :	
Rent	600
Wages	200
Salary	900

Remittance made by H.O :

Cash sales	2,650
Cash collected from debtors	21,000
Goods returned by branch at invoice price	400
Balance at the end :	
Stock at invoice price	13,000
Debtors	2,000
Petty cash	25

திருச்சியைச் சேர்ந்த நாகாவிற்கு சென்னையில் ஒரு கிளை உள்ளது. தலைமை அலுவலகத்திலிருந்து கிளைக்கு பொருட்கள், அடக்க விலையின் மீது 20% இலாபம் சேர்த்து இடாப்பு விலையுல் அண்டப்படுகிறது. கிளையின் அனைத்து செலவுகளையும் தலைமை அலுவலகமே செலுத்தியது கீழே தரப்பட்டுள்ள விபரங்களிலிருந்து பொருட்களை இடாப்பு விலையில் காண்பிக்கிறது தலைமை அலுவலகத்தின் ஏடுகளின் கிளைக் கணக்கினை தயாரிக்கவும்.

ரூ.

ஆரம்ப இருப்புகள் :

சரக்கிருப்பு இடாப்பு விலையில்	11,000
கடனாளிகள்	1,700
சில்லறை ரொக்கம்	100
இடாப்பு விலையில் கிளைக்கு அனுப்பிய சரக்கு	20,000

தலைமை அலுவலகம் செலுத்திய செலவுகள் :

வாடகை	600
கூலி	200
சம்பளம்	900

தலைமை அலுவலகத்திற்குச் செலுத்தியது :

ரொக்க விற்பனை	2,650
கடனாளிகளிடமிருந்து வசூலித்த ரொக்கம்	21,000
கிளையிலிருந்து திருப்பி அனுப்பிய சரக்கு இடாப்பு விலையில்	400

இறுதியிலிருக்கும் இருப்புகள் :

சரக்கிருப்பு இடாப்பு விலையில்	13,000
கடனாளிகள்	2,000
சில்லறை ரொக்கம்	25

(8 pages)

DECEMBER 2017

**U/ID 22202/URZA/
URWB/URXA/URVB**

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is graphical representation of data?
வரைபடம் மூலம் விவரங்களை வெளிப்படுத்துதல் என்றால் என்ன?
2. What are the types of classification of data?
விபரங்களை வகைப்படுத்தும் வகைகள் யாவை?
3. State the measures of central tendency.
மையநிலைப் போக்கின் அளவுகள் குறிப்பிடுக.
4. State the formula for Spearman's rank correlation.
ஸ்பியர்மேனின் தரவரிசை இடையுறவு கெழுவின சூத்திரத்தை குறிப்பிடுக.
5. What is time series analysis?
காலத் தொடர் வரிசை ஆய்வு என்றால் என்ன?
6. What are the components of time series?
காலத் தொடர் வரிசையின் பாகங்கள் யாவை?

7. State the meaning of index numbers.
குறியீட்டு எண்கள் பொருள் தருக.
8. Mention the various types of index numbers.
குறியீட்டு எண்களின் பல்வேறு வகைகளை குறிப்பிடுக.
9. State the addition theorem of probability.
நிகழ்தகவின் கூட்டல் கோட்பாட்டை தருக.
10. What are methods of probability sampling?
நிகழ்தகவு மாதிரியின் முறைகள் யாவை?
11. Give an example of transportation problem.
போக்குவரத்து சிக்கலுக்கு உதாரணம் ஒன்று தருக.
12. Write a note on 'PERT'.
'PERT' பற்றி குறிப்பு எழுதுக.

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. Calculate mode for the following data:

முகடை கணக்கிடவும்

Class	10-20	20-30	30-40	40-50
வகுப்பு :				
Frequency	24	42	56	66
அலைவெண் :				
Class	50-60	60-70	70-80	
வகுப்பு:				
Frequency	108	130	154	
அலைவெண் :				

14. Calculate mean deviation from the following series.

பின்வரும் தொடருக்கு சராசரி விலக்கத்தை கணக்கிடுக.

$$x: 10 \ 11 \ 12 \ 13 \ 14$$

$$f: 3 \ 12 \ 18 \ 12 \ 3$$

15. Calculate coefficient of correlation from the following data :

பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.

$$x: 12 \ 9 \ 8 \ 10 \ 11 \ 13 \ 7$$

$$y: 14 \ 8 \ 6 \ 9 \ 11 \ 12 \ 3$$

16. Estimate the regression equation of X on Y from the following data.

பின்வரும் விவரங்களிலிருந்து தொடர்பு கோடு சமன்பாடு Y ன் மீது X ஐ காண்க.

$$X: 10 \ 12 \ 13 \ 17 \ 18$$

$$Y: 5 \ 6 \ 7 \ 9 \ 13$$

17. A bag contains 10 white, 15 red and 8 green balls. A single drawn of 3 balls in made.

- (a) What is the probability their a white, a red and a green balls are drawn?
- (b) What would be the probability of getting all the three white balls?

ஒரு பையில் 10 வெள்ளை, 15 சிகப்பு மற்றும் 8 பச்சை நிற பந்துகள் உள்ளது. ஒரே எடுப்பில் 3 பந்துகள் எடுக்கப்பட்டது.

(அ) ஒரு வெள்ளை, ஒரு சிகப்பு மற்றும் ஒரு பச்சை நிற பந்துகள் எடுக்கப்பட்டால் நிகழ்தகவைக் கணக்கிடுக.

(ஆ) மூன்று பந்துகளும் வெள்ளை நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவைக் கணக்கிடுக.

18. Fit a straight line trend by the method of least squares.

குறைந்த வர்க்க முறையில் நேர்க்கோடு போக்கினை பொருத்துக.

Year	2008	2009	2010	2011
ஆண்டு :				
Profit (Rs.'000)	60	72	75	65
இலாபம் ரூ.'000 :				
Year	2012	2013	2014	
ஆண்டு ::				
Profit (Rs.'000)	80	85	95	
இலாபம் ரூ.'000 :				

19. Calculate Fisher's Ideal Index Number.

பிஷரின் இலட்சிய குறியீட்டு எண்ணைக் கணக்கிடுக.

Commodity	2013		2014	
பொருள்				
	Price	Quantity	Price	Quantity
	விலை	அளவு	விலை	அளவு
A	2	74	3	82
B	7	125	4	140
C	7	40	6	33

4 **U/ID 22202/URZA/
URWB/URXA/URVB**

[P.T.O.]

20. Solve the following LPP.

பின்வரும் LPP ஐ தீர்வு செய்க.

$$\text{Maximize } Z = x_1 + 3x_2 + 3x_3$$

அதிகபடுத்துக

Subject to

நிபந்தனைக்கு உட்பட்டு

$$x_1 + 2x_2 + 3x_3 = 41$$

$$2x_1 + 3x_2 + 5x_3 = 7$$

PART C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. (a) Calculate the Arithmetic mean for the following data :

Class interval : 5-10 10-15 15-20 20-25 25-30

Frequency 6 5 15 10 5

Class interval : 30-35 35-40 40-45

Frequency 4 3 2

பின்வரும் தகவல்களுக்கு கூட்டுச் சராசரி கணக்கிடுக.

வகுப்பு இடைவெளி: 5-10 10-15 15-20 20-25 25-30

அலைவெண் : 6 5 15 10 5

வகுப்பு இடைவெளி: 30-35 35-40 40-45

அலைவெண்: 4 3 2

5 U/ID 22202/URZA/
URWB/URXA/URVB

- (b) Calculate standards deviation from the following data :

பின்வரும் விபரங்களிலிருந்து திட்டவிலக்கத்தை கணக்கிடுக.

Class (x): 0-10 10-20 20-30 30-40

வகுப்பு

Frequency (f) 8 12 17 14

அலைவெண்:

Class (x): 40-50 50-60 60-70

வகுப்பு

Frequency (f) 9 7 4

அலைவெண்:

22. (a) Calculate Karl Pearson's coefficient of skewness from the following data:

பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்சனின் கோட்டக் கெழுவைக் கணக்கிடுக.

25 15 23 40 27 25 23 25 20

- (b) From the following ranks obtained by 10 students in 2 subjects, statistics and mathematics, Calculate coefficient of rank correlation.

பின்வரும் புள்ளியல் மற்றும் கணித பாடங்களில் 10 மாணவர்களின் தரவரிசைக்கு தரவரிசை ஒட்டுறவுக் கெழுவைக் காண்க.

Statistics 1 2 3 4 5 6 7 8 9 10

புள்ளியல் :

Mathematics 2 4 1 5 3 9 7 10 6 8

கணிதம் :

23. (a) Discuss the different types of probability sampling.

நிகழ்தகவு மாதிரி கூறெடுத்தலின் பல்வேறு முறைகளை விவரி.

- (b) Calculate Quartile deviation from the following data :

பின்வரும் விபரங்களிலிருந்து கால்மான விலக்கத்தை கணக்கிடுக.

Marks in statistics 0-10 10-20 20-30 30-40 40-50

புள்ளியியல் மதிப்பெண் :

No. of students 10 40 20 0 10

மாணவர்கள் எண்ணிக்கை:

Marks in statistics 50-60 60-70 70-80

புள்ளியியல் மதிப்பெண் :

No. of students 40 16 14

மாணவர்கள் எண்ணிக்கை:

24. (a) From the following data find out whether there is any relationship between sex and preference of colour.

பின்வரும் விவரங்களிலிருந்து பாலினம் மற்றும் நிறம் முன்னுரிமை இவற்றிற்கிடையே உறவு உள்ளதா என்பதை சோதனை செய்க.

Color	Male	Female	Total
நிறம்	ஆண்	பெண்	மொத்தம்
Red சிவப்பு	10	40	50
White வெள்ளை	70	30	100
Green பச்சை	30	20	50
Total மொத்தம்	110	90	200

(Table value of χ^2 at 5% is 5.99)

(b) Construct the network for the following :

பின்வருவனவற்றிற்கு பிணைய விளக்கப்படம் வரைக.

Activity	A	B	C	D	E	F
செயல் :						
Immediate	-	-	B	A,B	A,B	B
நேர் முன்னிருந்தவர் :						
Activity	G	H	I	J		
செயல் :						
Immediate	E,D,F	D,E	E,F,H	G,J,C		
நேர் முன்னிருந்தவர் :						

DECEMBER 2017

U/ID 22203 UCZC/
UCYD/UCVD

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What do you understand by issue of shares at premium?

முனைமத்தில் பங்குகள் வெளியிடுதல் என்றால் என்ன?

2. B Ltd., issued 1000 12% debentures of Rs.100 each at a discount at 10% and redeemable at a premium of 10%. Show the journal entry.

B லிமிடெட் என்ற நிறுவனம் ரூ.100 முக மதிப்புடைய 12% கடன் பத்திரங்கள் 1000 : 10% கழிவுடன் விற்றது. அவை திரும்பும் போது 10% முனைமத்துடன் தரப்படும் எனில் விற்பனைக்கான குறிப்பேட்டுப் பதிவு தருக.

3. What is Managerial Remuneration?

மேலாண்மை ஊதியம் என்றால் என்ன?

4. State the methods of Valuation Shares.

பங்கு மதிப்பைக் கணக்கிடும் முறைகள் யாவை?

5. Explain Capital Reduction.

மூலதனக் குறைத்தல் விளக்குக.

6. List out the factors affect the Valuation of Goodwill.

நற்பெயரை மதிப்பீடு செய்வதை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.

7. Explain the meaning of Accounting Standards.

கணக்கியர் தரக் கூறுகள் என்பதன் பொருள் விளக்குக.

8. Write the different types of Bank Deposits.

வங்கி வைப்புகளில் வகைகளை எழுதுக.

9. How is purchase consideration calculated under the Net Payment Method?

கொள்முதல் மறுபயன் நிகர செலுத்துதல் முறையில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

10. What is Winding up?

நிறும கலைப்பு என்றால் என்ன?

11. What is Amalgamation?

ஒருங்கிணைப்பு என்றால் என்ன?

12. What is meant by accounting for Price Level Changes?

விலை அளவு மாற்றங்களுக்கான கணக்கியல் என்றால் என்ன?

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. 'A' Ltd., forfeited 20 shares of Rs. 10 each Rs. 7 called up, on which Mr. Ganesh had paid application and allotment money of Rs. 5 per share. Of these, 15 shares were reissued to Mr. Ramesh as fully up for Rs. 6 per share. Give necessary journal entries.

ரூ.10 மதிப்புள்ள, ரூ.7 மட்டும் அழைக்கப்பட்ட 20 பங்குகளை A லிமிடெட் பொறுப்பிழப்பு செய்தது. அதில் திரு.கணேஷ் விண்ணப்பத்துடன் மற்றும் ஒதுக்கீட்டுடன் பங்கு ஒன்றுக்கு ரூ.5 வீதம் செலுத்தியுள்ளார். இவற்றில் 15 பங்குகள் திரு.ரமேஷ் என்பவருக்கு முழுவதும் செலுத்தப்பெற்ற பங்குக்காக ரூ.6 வீதம் அளிக்கப்பட்டது. தேவையான குறிப்பேட்டு பதிவுகளை தருக.

14. From the following information calculate the value at goodwill on the basis 3 years purchase of super profit.

(a) Average capital employed in the business is Rs. 20,00,000

(b) Normal rate of return in the business is 10%.

(c) Net profit for the past three years were Rs. 3,50,400, Rs. 2,80,300 and Rs. 3,10,100.

(d) Salaries to partners Rs. 48,000.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து நிறுவனத்தின் நற்பெயரை மிகை லாபம் 3 ஆண்டு கொள்முதல் அடிப்படையில் கணக்கிடுக.

(அ) வியாபாரத்தில் ஈடுபடுத்திய சராசரி மூலதனம் ரூ.20,00,000

(ஆ) வியாபாரத்தில் கிடைக்கும் பொதுவான லாப வீதம் 10%

(இ) கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய சராசரி லாபம் ரூ.3,50,400, ரூ.2,80,300 மற்றும் ரூ.3,10,100 ஆகும்.

(ஈ) கூட்டாளிகளின் ஊதியம் ரூ.48,000.

15. Explain the need for Human Resource Accounting.

மனிதவள கணக்குப் பதிவியலின் தேவையை விவரி.

16. What is purchase consideration? Explain its methods.

கொள்முதல் மறுபயன் என்றால் என்ன? அதன் முறைகளை விளக்குக.

17. The following particulars relate to a Limited Company which went into voluntary liquidation.

Preferential creditors Rs. 25,000

Unsecured creditors Rs.58,000

6% debentures Rs. 30,000

The assets realised Rs. 80,000. The expenses of Liquidation amounted to Rs. 1,500 and the Liquidators remuneration was agreed at 2.5% on the amount realized and 2% on the amount paid to unsecured creditors excluding preferential creditors. Show the liquidator's final statement of account.

தன் விடுப்பு கலைப்பிற்கு சென்ற ஒரு நிறுவனத்தில் தொடர்புடைய தகவல்களிலிருந்து கலைப்பாளரின் இறுதி அறிக்கை கணக்கை காண்பிக்க.

முன்னுரிமை கடனாளர்கள் ரூ.25,000, பிணையற்ற கடனாளர்கள் ரூ.58,000, 6% கடன் பத்திரங்கள் ரூ.30,000, சொத்துக்கள் மொத்தம் விற்கு ரூ.80,000, காப்புச் செலவு ரூ.1,500, கலைப்பாளரின் ஊதியம் தொகை பெற்றதில் 2.5% மேலும் பிணையற்ற கடனீந்தோர்கள் முதன்மை கடனீந்தோர்கள் ஆகியோருக்கு தொகைகள் செலுத்தியதில் 2%.

18. From the following data, calculate profit prior to incorporation :

Time ratio – 1 : 2

Sales ratio – 1 : 3

Gross profit Rs. 1,70,000

Administration expenses – Rs. 60,600

Expenses relating to sales Rs. 18,600

Preliminary expenses Rs. 11,560.

கீழ்க்காணும் விபரங்களிலிருந்து கூட்டுருவாக்கத்திற்கு முன் உள்ள இலாபத்தை கணக்கிடுக.

நேர விகிதம் = 1 : 2

விற்பனை விகிதம் = 1 : 3

மொத்த லாபம் ரூ.1,70,000

நிர்வாகச் செலவுகள் ரூ.60,600

விற்பனை தொடர்புடைய செலவுகள் ரூ.18,600

ஆரம்ப செலவினங்கள் ரூ.11,560.

19. Write the items appearing in each schedule in the profit and loss account of bank.

வங்கிகளின் இலாப நட்டக் கணக்குகளின் அட்டவணையில் இடம்பெறும் பல்வேறு விபரங்களை எழுதுக.

20. The following are the relevant balances extracted from the books of a company. You are required to calculate the remuneration of the Managing Director at 5% at the net profit after charging such commission.

Net profit – Rs. 38,786

Items considered for arriving at the above profits.

Provision for taxation Rs. 30,000

MD remuneration Rs. 12,000

Preliminary expenses written off Rs. 4,000

Depreciation inadmissible Rs. 2,880.

ஓர் நிறுமத்தின் ஏடுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மேலாண் இயக்குநரின் ஊதியம் கழிவு கழிப்பதற்கு பின்னர் உள்ள நிகர லாபத்தில் 5% ஐ கணக்கிடுக.

நிகர இலாபம் ரூ.38,786

மேற்கண்ட இலாபம் கணக்கிடுகையில் கீழ்க்கண்ட இனங்கள் இலாப நட்டக் கணக்கில் பற்றெழுதப்பட்டது.

வரிக்கான ஒதுக்கு ரூ.30,000

நிர்வாக இயக்குநர் ஊதியம் ரூ. 12,000

தொடக்ககால செலவுகள் தீர்ந்தது ரூ. 4,000

அனுமதிக்க இயலாப தேய்மானம் ரூ. 2,880.

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. A Ltd., invited application for 10,000 shares of Rs.100 each at a discount of 5% payable as follows :

On application - Rs. 25

On allotment – Rs. 34

On first and final call Rs. 36

Application were received for 9,000 shares and all of these were accepted. All moneys due were received except the first and final call on 100 shares, which were forfeited of the forfeited shares, 50 shares were reissued at a rate of Rs.90 as fully paid. Show necessary of journal entries.

ஏ லிமிடெட் ரூ.100 மதிப்புள்ள 10,000 பங்குகளை 5% கழிவில் வெளியிட விண்ணப்பங்களை கோரியது. பங்கிற்கு செலுத்த வேண்டிய தொகை பின்வருமாறு :

விண்ணப்பத்தின் போது ரூ.25

ஒதுக்கீட்டின் போது ரூ.34

முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.36, 9,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை பெற்று அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. 100 பங்கிற்கான முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகையை தவிர அனைத்து பங்கிற்கான எல்லா தொகையும் பெறப்பட்டது. பணம் செலுத்த தவறிய 100 பங்குகளும் பொறுப்பிழப்பு செய்யப்பட்டு அவற்றில் 50 பங்குகள் மட்டும் பங்கு ஒன்றுக்கு ரூ.90 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதற்கானப் பதிவுகளை தருக.

22. From the following particulars, prepare a profit and loss a/c at Indira Bank Ltd., for the year ended 31.12.2015.

Interest on loan Rs. 2,60,000

Interest on fixed deposit Rs. 2,80,000

Rebate on bills discounted Rs. 50,000

Commission charged to customs Rs. 9,000

Establishment expenses Rs. 56,000

Discounted on bills discounted Rs. 2,00,000

Interest on current a/c 45,000

Printing and advertisement Rs. 5,000

Interest on cash credit Rs. 2,25,000

Rent and taxes Rs. 20,000
Interest on overdrafts Rs. 56,000
Director's fees Rs. 4,500
Interest on Saving Bank A/c Rs. 70,000
Postage Rs. 1,500
Sundry expenses Rs. 1,800.

பின்வரும் விபரங்களிலிருந்து இந்திரா வங்கி லிமிடெட் இலாப நட்டக் கணக்கை 31.12.2015 அன்று தயார் செய்க.

கடன் மீதான வட்டி ரூ. 2,60,000

நிரந்தர வைப்பு மீதான வட்டி ரூ. 2,80,000

மாற்றுச்சீட்டுகளை கழிவு செய்ததில் தள்ளுபடி ரூ. 50,000

வாடிக்கையாளர்கள் மீதான கழிவு ரூ. 9,000

நிர்வாகச் செலவு ரூ. 56,000

கழிவு செய்த மாற்றுச்சீட்டுகளின் மீது கழிவு ரூ. 2,00,000

நடப்பு கணக்கு மீது வட்டி ரூ. 45,000

அச்ச மற்றும் விளம்பரம் ரூ. 5,000

ரொக்கக் கடன் மீது வட்டி ரூ. 2,25,000

வாடகை மற்றும் வரி ரூ. 20,000

மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ. 56,000

இயக்குநர் கட்டணம் ரூ. 4,500

சேமிப்பு கணக்கு வட்டி ரூ. 70,000

தபால் செலவு ரூ. 1,500

சில்லரை செலவுகள் ரூ. 1,800.

23. Discuss the different methods of valuing equity shares.

சாதாரண பங்குகளை மதிப்பிடும் பல்வேறு முறைகளை விவரி.

24. Ram Ltd., resolved to reduce its capital to Rs. 50,000 fully paid Rs. 5 shares and to eliminate shares premium a/c the following was the balance sheet of the company prior to implementation of the scheme.

Liabilities	Rs.	Assets	Rs.
50,000 shares of Rs.10 each	5,00,000	Goodwill	1,00,000
Share premium	50,000	Land and Building	1,62,000
Creditors	62,000	Plant	2,07,000
Bank overdraft	73,000	Stock	92,000
		Debtors	74,000
		P & L A/c	50,000
	<u>6,85,000</u>		<u>6,85,000</u>

The following scheme of reconstruction was done

- (a) To write off the goodwill account.
- (b) To write off the debit balance of P & L a/c
- (c) To reduce the book value of assets – Land and Buildings by Rs. 42,000, Plant by Rs. 67,000, Stock by Rs. 33,600 and Debtors by 10%. Show the necessary journal entries to give effect to the above scheme and

Prepare the received balance sheet.

ராம் விமிடெட் தனது 50,000 பங்குகளை ரூ.5 மதிப்புள்ள முழுமை பங்குகளான குறைப்பது எனவும் பங்கு முனைமத்தை நீக்கி விடுவது எனவும் தீர்மானம் இயற்றியது. அதன் இருப்புநிலை குறிப்பு இத்திட்டத்தை நிறைவேற்றி கீழ்க்கண்டவாறு இருந்தது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகள்	5,00,000	நற்பெயர்	1,00,000
பங்கு முனைமம்	50,000	நிலம், கட்டிடம்	1,62,000
கடனீந்தோர்	62,000	பொறி	2,07,000
வங்கி மேல்வரைப்பற்று	73,000	சரக்கிருப்பு	92,000
		கடனாளிகள்	74,000
		லாப நட்ட க/கு	50,000
	<u>6,85,000</u>		<u>6,85,000</u>

பின்வருமாறு மறுசீராய்வு திட்டம் செய்யப்படுகிறது. திட்டத்தில் வகையில் கிடைக்கும் தொகை பின்வருவனவற்றிற்கு பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

(அ) நற்பெயரை முழுவதுமாக போக்கெழுதுக.

(ஆ) லாப நட்ட கணக்கை (நட்டம்) நீக்குவதற்கு

(இ) நிலம் கட்டிடத்தை ரூ.42,000, பொறி ரூ.67,000, சரக்கு மீது ரூ.33,600-ம், கடனாளிகள் மீது 10% புத்தக மதிப்பினை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேற்கூறியத் திட்டத்தை செயல்படுத்த தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தந்து மாற்றியமைக்கப்பட்ட இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

DECEMBER 2017

U/ID 22204/UCZD/
UCVJ

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is a Bank?
வங்கி என்பது யாது?
2. What do you understand by Teller System?
சொல்பவர் அமைப்பு பற்றி நீவிர் அறிவது யாது?
3. Give the meaning of Home Banking.
வீட்டில் வங்கி என்பதன் பொருள் யாது?
4. What do you mean by Hypothecation?
பிணையம் என்பதன் பொருள் யாது?
5. Who is a Collecting Banker?
வசூலிக்கும் வங்கியாளர் என்பவர் யார்?
6. Define a Cheque.
காசோலை வரையறு.

7. What are Financial Services?

நிதி சேவைகள் யாவை?

8. Write a note on Merchant Banking.

வணிக வங்கி பற்றி குறிப்பு வரைக.

9. What is Capital Market?

மூலதன சந்தை என்றால் என்ன?

10. Name the tax benefits involved in HP transactions.

வாடகை கொள்முதல் நடவடிக்கைகள் உள்ளடக்கிய வரிப் பயன்களை பெயரிடுக.

11. What is the meaning of Credit Rating?

கடன் மதிப்பீடு என்பதன் பொருள் யாது?

12. Define insurance.

காப்பீடு வரையறு.

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. What are the various types of Banks?

வங்கிகளின் பல்வேறு வகைகள் யாவை?

2 U/ID 22204/UCZD/
UCVJ

14. Enumerate the modern functions of Commercial Banks.

வணிக வங்கிகளின் நவீன பணிகளை தொகுத்து எழுதுக.

15. Explain the various types of Deposits.

வைப்புகளின் பல்வேறு வகைகளை விளக்குக.

16. What are the different kinds of Endorsement?

மேலெழுதலின் பல்வேறு பிரிவுகள் யாவை?

17. Mention the various players involved in Financial Services Sector.

நிதிசேவைத் துறையில் பங்கு பெறும் நபர்களை குறிப்பிடுக.

18. What were the reforms made by SEBI for the Merchant Banker?

வர்த்தக வங்கியருக்காக SEBI மேற்கொண்ட சீர்திருத்தங்கள் யாவை?

19. State the advantages of Factoring.

காரணமாகுதலின் நன்மைகளை கூறுக.

20. Explain the different types of Insurance.

காப்பீட்டின் பல்வேறு வகைகளை விளக்குக.

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Write in detail about the important functions of Central Banking.
மைய வங்கியின் முக்கிய பணிகள் பற்றி விரிவாக எழுதுக.
22. Describe the various principles of Lending.
கடன் வழங்குதலின் பல்வேறு கோட்பாடுகளை விவரி.
23. Explain the important functions of Merchant Bankers.
வர்த்தக வங்கியரின் முக்கிய பணிகளை விளக்குக.
24. Discuss the various types of Leasing.
குத்தகையின் பல்வேறு வகைகளை விவாதிக்க.

DECEMBER 2017

**U/ID 22205/UCZF/
UCVE**

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is Management?
மேலாண்மை என்றால் என்ன?
2. What are the roles of management in organisation?
அமைத்தலில் மேலாண்மையின் பங்கு யாது?
3. Define Planning.
திட்டமிடுதல் வரையறு.
4. Explain the term 'Decision Making'.
முடிவு எடுத்தல் என்பது பற்றி விளக்குக.
5. Mention the different types of Organisation.
அமைப்பின் பல்வேறு வகைகளை குறிப்பிடுக.
6. What is Informal Organisation?
முறையற்ற அமைப்பு என்றால் என்ன?

7. Define Decentralization.
பரவலாக்குதல் வரையறு.
8. How can we define Power?
அதிகாரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
9. What is Selection?
தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
10. State any three characteristics of Directing.
இயக்குவித்தலின் சிறப்பியல்புகளில் ஏதேனும் மூன்றினை தருக.
11. What do you mean by Coordination?
ஒருங்கிணைத்தல் என்பதன் பொருள் யாது?
12. Why need of control in the organisation?
ஒரு அமைப்பிற்கு கட்டுப்பாடு ஏன் தேவைப்படுகிறது?

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. What are the main functions of Management?
மேலாண்மையின் முக்கிய பணிகள் யாவை?
14. Bring out the various types of Decisions.
முடிவுகளின் பல்வேறு வகைகளை வெளிக்கொணர்க.

15. What are the different types of Departmentation?
துறைப்படுத்துதலின் பல்வேறு வகைகள் யாவை?
16. Explain the process of Delegation.
ஒப்படைவு செய்தலின் முறைகளை விளக்குக.
17. What are the external sources of Recruitment?
ஆட்சேர்த்தலின் புற மூலங்கள் யாவை?
18. Bring out the various techniques of Directing.
இயக்குவித்தலின் பல்வேறு நுட்பங்களை வெளிப்படுத்துக.
19. Enumerate the various methods of Coordination.
ஒருங்கிணைத்தலின் பல்வேறு முறைகளை தொகுத்து
எழுதுக.
20. Explain the various types of Control.
கட்டுபாட்டின் பல்வேறு வகைகளை விளக்குக.

PART C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Explain the Henry Fayol Management theory.
ஹென்றிவேயல் மேலாண்மை கோட்பாட்டினை விளக்குக.
22. List and explain the various types of Plans.
திட்டங்களின் பல்வேறு வகைகளை பட்டியலிட்டு
விளக்குக.

23. Discuss the various methods of Training.

பயிற்றுவித்தலின் பல்வேறு முறைகளை விவாதிக்க.

24. Describe the important techniques of Control.

கட்டுப்பாட்டின் முக்கிய நுட்பங்களை விவரிக்க.

DECEMBER 2017

**U/ID 22206/UCZG/
UCWF/UCVH**

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. Give any two examples of Direct tax.

நேரடி வரிக்கு ஏதேனும் இரண்டு உதாரணங்களை தருக.

2. What is a previous year?

முந்தைய ஆண்டு என்றால் என்ன?

3. Expand the term TDS and PAN.

TDS மற்றும் PAN ஆகிய பதங்களுக்கு விரிவாக்கம் செய்க.

4. What is meant by 'Customs Area'?

சங்க பகுதி என்பதன் பொருள் என்ன?

5. What is Auxiliary Customs Duty?

துணை சங்க வரி என்றால் என்ன?

6. State the meaning of classification of goods.

பொருட்களின் வகைப்படுத்துதல் என்பதன் பொருள் கூறுக.

7. Mention any two differences between Excise duty and Customs duty.

ஆயத்தீர்வைக்கும் மற்றும் சுங்கத்தீர்வைக்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டினைத் தருக.

8. Who is called as an ordinary assessee?

ஒரு சாதாரண மதிப்பீட்டுகுரியவர் என்று யார் அழைக்கப்படுகிறார்?

9. What is Total Income?

மொத்த வருமானம் என்றால் என்ன?

10. Write a short note on Best Judgement Assessment.

மிகச் சிறந்த தீர்ப்பு மதிப்பீடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.

11. What do you mean by tax incentive?

வரி ஊக்கம் என்பதன் பொருள் யாது?

12. Write a short note - Check posts.

சோதனைச் சாவாடி - சிறு குறிப்பு எழுதுக.

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. State the demerits of indirect taxes.

மறைமுக வரியின் தீமைகளைக் கூறுக.

14. What are the regulatory objectives of taxation?

வரிவிதிப்பின் ஒழுங்குமுறையின் நோக்கங்கள் யாது?

15. List out the various types of assessment.

மதிப்பீடுகளின் பல்வேறு வகைகளை பட்டியலிடுக.

16. What is Return of Income?

வருமான விவர அறிக்கை என்றால் என்ன?

17. Explain the objectives of Customs Act.

சங்கவரிச் சட்டத்தின் நோக்கங்களை விவரி.

18. What are the functions of a Customs officer?

ஒரு சங்க அதிகாரியின் பணிகள் யாது?

19. What are the basic conditions for levy of excise duty?

கலால் வரி தீர்வையின் அடிப்படை நிபந்தனைகள் யாது?

20. State the penalty levied under the Central Excises Act.

மத்திய ஆயத்தீர்வை சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகளை பற்றி கூறுக.

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Explain the Canons of Taxation.

வரிவிதிப்புக் கட்டளைக் கோட்பாடு பற்றி விவரி.

22. Explain the powers of customs authorities.

சங்க அதிகாரிகளின் அதிகாரங்களை விவரி.

23. Discuss different types of Excise Duty.

ஆயத் தீர்வையின் பல்வேறு வகைகளை விவரி.

24. Describe the characteristics of service tax.

சேவை வரியின் பண்புகள் பற்றி விவரிக்கவும்.

DECEMBER 2017

U/ID 22207/UCZH

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is Auditing?
தணிக்கையியல் என்றால் என்ன?
2. What do you mean by Investigation?
புலன் விசாரணை என்பதன் பொருள் யாது?
3. What is Audit Note book?
தணிக்கை ஏடு என்றால் என்ன?
4. Who is the owner of audit working papers?
தணிக்கை செயல் தாளின் உரியாளர் யார்?
5. Define the term verification.
சரிபார்த்தல் என்ற பதத்தினை வரையறு.
6. What is Oral evidence?
வாய்மொழி சாட்சியம் என்றால் என்ன?
7. What is meant by Internal Control?
அகக்கட்டுப்பாட்டின் பொருள் யாது?

8. Give any two objectives of internal control.
அகக்கட்டுப்பாட்டின் நோக்கங்கள் இரண்டினைத் தருக.
9. What is Vouching?
சான்றாய்வு என்றால் என்ன?
10. What do you mean by routine checking?
வழக்கமான சரிபார்த்தல் என்பதன் பொருள் யாது?
11. What do you understand the audit programme?
தணிக்கை செயல்திட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
12. Define Internal Audit.
அகச் சீராய்வு வரையறு.

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. Explain the various rights of the company auditor.
ஓர் நிறுவன தணிக்கையாளர் பல்வேறு உரிமைகளை விவரி.
14. Distinguish between investigation and audit.
தணிக்கைக்கும் புலன் விசாரணைக்கும் உள்ள வேறுபாடுகள் யாது?

15. State the disqualification of a person to be appointed as company auditor.

ஓர் நபரினை நிறும் தணிக்கையாளராக நியமிக்கும் போது தகுதியின்மை பற்றி கூறுக.

16. Write a note on qualification of a company auditor.

ஓர் நிறும் தணிக்கையாளரின் தகுதிகள் பற்றி குறிப்பு வரைக.

17. What are the problems in EDP Environment?

EDP சூழ்நிலையின் பிரச்சனைகள் யாது?

18. What are the basic principles should be followed by the professional accountants?

தொழிற்முறை கணக்காளர்கள் பின்பற்றும் அடிப்படை கொள்கைகள் யாது?

19. What are the advantages of Internal Check?

அகச் சீராய்வின் நன்மைகள் யாது?

20. State the objectives of audit of share capital.

பங்கு முதல் தணிக்கையின் நோக்கங்களை கூறுக.

PART C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Discuss the advantages of Continuous audit.

தொடர் தணிக்கையின் நன்மைகளை விவாதி.

22. Distinguish between Internal audit and statutory audit.

அகத்தணிக்கைக்கும் சட்டமுறை தணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக.

23. How do you verify vouching of cash payments in a firm? Explain.

ஓர் நிறுமத்தில் ரொக்க செலுத்தல் சான்றாய்வினை எவ்வாறு சரிபார்ப்பாய்? விவரி.

24. State the statutory duties of a statutory auditor.

சட்டமுறை தணிக்கையாளரின் அட்டமுறையான கடமைகளை கூறுக.

DECEMBER 2017

U/ID 22208/UCZJ

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. Define the term entrepreneur.
தொழில்முனைவோர் என்ற பதத்தை வரையறு.
2. What is DIC?
DIC என்பது யாது?
3. Give a short note on marketing feasibility.
சந்தையியல் நடைமுறைபடுத்துகை பற்றி சிறுகுறிப்பு தருக.
4. What do you mean by EDP?
EDP என்பது யாது?
5. Define Franchising.
உரிமையியல் வரையறு.
6. What are village industries?
கிராம தொழில் நிறுவனங்கள் என்பவை யாவை?
7. Define Industrial estate.
தொழிற்சாலை தோட்டங்கள் வரையறு.

8. Write a short note venture capital.

இடர்பாடுமுதல் பற்றி குறிப்பு எழுதுக.

9. Expand NSIC and SIDCO.

விரிவுசெய் NSIC மற்றும் SIDCO.

10. What is concession?

சலுகை என்பது யாது?

11. What do you understand by project appraisal?

திட்டமதிப்பீடு பற்றி நீவிர் அறிவது யாது?

12. What is geographic concentration?

புவியியல் ரீதியான கருத்தூன்றல் என்பது யாது?

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. State the functions of entrepreneur.

தொழில் முனைவோரின் பணிகளை விவரி.

14. Explain the role of commercial banks in assisting SSI sector.

SSI-க்கு உதவுவதில் வணிக வங்கியின் பங்கை விவரி.

15. What are the various sources of business identification opportunity?

தொழில் கண்டரியும் வாய்ப்புக்கான பல்வேறு மூலங்கள் யாவை?

16. State the advantages of Franchising.
உரிமையியலின் நன்மைகளை விவரி.
17. How do small scale industries contribute the national economy?
நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறு அளவு தொழில்கள் எவ்வாறு பங்களிக்கின்றது?
18. Mention the objectives of Industrial estate.
தொழில் பேட்டையின் நோக்கங்களை குறிப்பிடு.
19. What are the internal sources of finance?
நிதிதேவைக்கான அக மூலங்கள் யாவை?
20. Tell about the functions of SISI.
SSI-ன் பணிகளை கூறுக.

PART C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Describe the various factors influencing entrepreneurship.
தொழில் முனைவை நிர்ணயிக்கும் பல்வேறு காரணிகளை விவரி.
22. Discuss the functions of IDBI.
IDBI -ன் பணிகளை விவாதி.

23. Explain the guidelines for preparation of project report.

திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை விளக்குக.

24. Identify the incentives given by State Government to small scale units.

சிறு அளவு தொழில் அலகுகளுக்கு மாநில அரசு அளிக்கும் ஊக்கத் தொகைகளை இனம் கண்டு விவரிக்க.

DECEMBER 2017

U/ID 22209/UCZK/
UCXD/URMB/UCVG

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is the scope of Cost Accounting?
அடக்கவிலை கணக்கியலின் எல்லை யாது?
2. What is Direct Material?
நேரடி கச்சாப்பொருட்கள் என்றால் என்ன?
3. What is Material Control?
கச்சாப் பொருட்கள் கட்டுப்பாடு என்றால் என்ன?
4. What is Merit Rating?
மதிப்பு விகிதம் என்றால் என்ன?
5. What is meant by Allocation of overheads?
பங்கிடு மேற்செலவுகள் என்பதன் கருத்து யாது?
6. Mention any three limitations of financial accounting.
நிதிநிலை கணக்கியலின் வரையறைகள் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.
7. What are 'Financial statements'?
நிதிநிலை அறிக்கை என்பது யாது?
8. What do you mean by functional ratios?
செயல்படு விகிதம் என்பதன் உனது கருத்து யாது?
9. What is a funds flow statement?
நிதி ஓட்ட அறிக்கை என்றால் என்ன?
10. What is meant by cash flow statement?
ரொக்க ஓட்ட அறிக்கை என்பதன் கருத்து யாது?
11. What is meant by marginal costing?
பக்க விலக்கு அடக்கவியல் என்பதன் கருத்து யாது?
12. What is JIT purchasing?
JIT கொள்முதல் என்றால் என்ன?

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. Define cost sheet. Explain the purposes of cost sheet.
அடக்க அறிக்கையை வரையறுக்க. அடக்க அறிக்கையின் நோக்கங்களை விவரிக்க.
14. Compute the various stock levels from the following data :
Maximum consumption in a month – 300 units
Minimum usage in a month – 200 units
Average usage in a month – 225 units
Time – lag for procurement of materials :
Maximum 6 months
Minimum 2 months
Recorder quantity 750 units
பின்வரும் தகவல்களைக் கொண்டு பல்வேறு சரக்கு நிலைகளைக் கணக்கிடுக.
ஒரு மாதத்தின் உயர்ந்தபட்ச நுகர்வு – 300 அலகுகள்
ஒரு மாதத்தின் குறைந்தபட்ச பயன்பாடு – 200 அலகுகள்
ஒரு மாதத்தின் சராசரி பயன்பாடு – 225 அலகுகள்
மூலப்பொருட்களை பெறுவதற்கான கால குறையளவு :
உயர்ந்தபட்சமாக 6 மாதங்கள்
குறைந்தபட்சமாக 2 மாதங்கள்
மறு ஆணை அலவு 750 அலகுகள்
15. From the following data given by the Personnel Department, calculate the labour turnover rate by applying :
(a) Separation method
(b) Replacement method
(c) Flux method
No. of workers on the payroll :
At the beginning of the month –900
At the end of the month – 1,000

During the month 10 workers left: 40 workers were discharged and 150 workers were recruited, Of these, 25 workers are recruited in the vacancies of those leaving while the rest were engaged for an expansion scheme.

பின்வரும் தொழிலாளிகள் தொகுதி துறையின் தகவல்களை கொண்டு, கூலி விற்பு முதல் விகிதத்தை பின்வரும்

- (அ) பகுப்பு முறை
(ஆ) மாற்றியமைப்பு முறை
(இ) தாராள முறைகளை உபயோகித்து கணக்கிடுக.

சம்பள பட்டியலில் உள்ள வேலையாட்களின் எண்ணிக்கை

மாத தொடக்கத்தில் – 900

மாத இறுதியில் – 1000

நடப்பு மாதத்தில் 10 வேலையாட்கள் வேலையை விட்டனர். 40 வேலையாட்கள் விடுவிக்கப்பட்டனர். மற்றும் 150 வேலையாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 25 வேலையாட்கள் வேலையை விட்டுச் சென்றவர்களின் காலியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டு அக்காலகட்டத்தில் அவர்களின் மீதமுள்ள வேலையை விரிவுபடுத்தும் முறையில் அமர்த்தப்பட்டனர்.

16. Calculate machine hour rate from the following :

Running hours p.a. 2000 hrs

Repairs p.a. Rs. 160

Rent p.a. Rs. 320

Cost of machine Rs. 4,000

Depreciation 7.5 % pa.

பின்வருவனவற்றைக் கொண்டு இயந்திர மணி விகிதத்தை கணக்கிடுக.

ஓர் ஆண்டுக்கான ஓட்ட மணிகள் 2000 மணி நேரங்கள்

ஓர் ஆண்டுக்கான பழுது பார்ப்பு ரூ. 160

ஓர் ஆண்டுக்கான வாடகை ரூ. 320

இயந்திரத்தின் அடக்கம் ரூ. 4,000

ஓர் ஆண்டுக்கான தேய்மானம் 7.5%

17. Bring out the limitations of management accounting.

மேலாண்மை கணக்கியலின் வரையறைகளை வெளிக் கொணர்க.

18. From the following particulars, calculate

- (a) Gross profit ratio
(b) Net profit ratio and
(c) Operating ratio.

		Rs.
Sales	=	5,00,000
Cost of goods sold	=	3,00,000
Operating expenses	=	1,00,000
Non-operating expenses	=	20,000

பின்வரும் தகவல்களைக் கொண்டு

- (அ) மொத்த இலாப விகிதம்
(ஆ) நிகர இலாப விகிதம்
(இ) செயல்பாடு விகிதம் கணக்கிடுக.

		Rs.
விற்பனை	=	5,00,000
விற்கப்பட்ட பொருட்களின் அடக்கம்	=	3,00,000
செயல்பாட்டு செலவுகள்	=	1,00,000
செயல்பாடற்ற செலவுகள்	=	20,000

19. From the following prepare a statement showing changes in working capital during 2009

Balance Sheets of Pioneer Ltd., as on 31st December

Liabilities	2008	2009	Assets	2008	2009
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	5,00,000	6,00,000	Fixed assets	10,00,000	11,20,000
Reserves	1,50,000	1,80,000	Less : Depreciation	<u>3,70,000</u>	<u>4,60,000</u>
Profit and loss a/c	40,000	65,000		6,30,000	6,60,000
Debentures	3,00,000	2,50,000	Stock	2,40,000	3,70,000
Creditors for goods	1,70,000	1,60,000	Book debts	2,50,000	2,30,000
Provision for			Cash in hand and	80,000	60,000
income tax	60,000	80,000	at bank		
			Preliminary expenses	20,000	15,000
	<u>12,20,000</u>	<u>13,35,000</u>		<u>12,20,000</u>	<u>13,35,000</u>

பின்வருவனவற்றைக் கொண்டு 2009ம் ஆண்டுக்கான நடைமுறை மூலதன மாற்றத்தைக் காட்டும் அறிக்கையை தயாரிக்க.

பயனீர் Ltd.ன் டிசம்பர் 31 நாளுக்கான இருப்பு நிலைக்குறிப்பு

பொறுப்புகள்	2008	2009	சொத்துக்கள்	2008	2009
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல்	5,00,000	6,00,000	நிகரச் சொத்துக்கள்	10,00,000	11,20,000
காப்புகள்	1,50,000	1,80,000	கழிக்க : தேய்மானம்	3,70,000	4,60,000
இலாப நட்ட க/கு	40,000	65,000		6,30,000	6,60,000
கடனீட்டு பத்திரங்கள்	3,00,000	2,50,000	சரக்கிருப்பு	2,40,000	3,70,000
சரக்குகளில்			ஏட்டுக்கடன்	2,50,000	2,30,000
கடனீந்தோர்	1,70,000	1,60,000	கையிருப்பு மற்றும்	80,000	60,000
வருமான வரி			வங்கி இருப்பு		
ஒதுக்கீடு	60,000	80,000	முதன்மை செலவுகள்	20,000	15,000
	<u>12,20,000</u>	<u>13,35,000</u>		<u>12,20,000</u>	<u>13,35,000</u>

20. From the following find out cash from operations :

Profit & Loss A/c for the year ending 31.3.2008

	Rs.		Rs.
To Salaries	2,500	By Gross profit	12,500
To Rent	500	By Profit on sale of land	2,500
To Depreciation	1,000	By Income tax refund	1,500
To Loss on sale of plant	500		
To Goodwill written off	2,000		
To Proposed dividend	2,500		
To Provision for taxation	2,500		
To Net profit	5,000		
	<u>16,500</u>		<u>16,500</u>

பின்வருவனவற்றைக் கொண்டு ரொக்க செயல்பாட்டை காண்க.

31.3.2008 ம் நாளோடு முடியும் ஆண்டுக்கான இலாப நட்டக் க/கு

	ரூ.		ரூ.
சம்பளம்	2,500	மொத்த இலாபம்	12,500
வாடகை	500	நில விற்பனை மீதான	
தேய்மானம்	1,000	இலாபம்	2,500
பொறி மற்றும் விற்பனை நட்டம்	500	திரும்ப பெறப்பட்ட	
நற்பெயர் போக்கு எழுதியது	2,000	வருமான வரி	1,500
அறிவிக்கப்பட்ட			
பங்காதாயங்கள்	2,500		
வருமான வரி ஒதுக்கு	2,500		
நிகர இலாபம்	5,000		
	<u>16,500</u>		<u>16,500</u>

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. M/s Indu Industries Ltd., are the manufactures of moonlight Torches. The following data relate to manufacture of torches during the month of March 2011.

Raw materials consumed	Rs. 20,000
Direct wages	Rs. 12,000
Machine hours worked	9,500 hours
Machine hours rate	Rs. 2
Office overhead	20% of works cost
Selling overhead	50 paise per unit
Units produced	20,000 units
Units sold	18,000 @ Rs. 5 per unit.

Prepare a cost sheet showing the cost and the profit per unit and the total profit earned.

திருமதி இந்து வரையறு. தொழிற்சாலை மூன்னைட் டார்ச்சுகளை உற்பத்தி செய்கிறது. பின்வரும் தகவல்கள் மார்ச் 2011-ம் மாதத்திற்குரிய டார்ச் உற்பத்தி தொடர்புடையதாகும்.

நுகரப்பட்ட மூலப்பொருள்கள் - ரூ. 20,000

நேரடிக் கூலி – ரூ. 12,000

இயந்திர மணி வேலை செய்தது – 9500 மணிகள்

இயந்திர மணி வீதம் – ரூ. 2

அலுவலக மேற்செலவு – வேலை அடக்கத்தில் 20%

விற்பனை மேற்செலவு – ஒரு அலகுக்கு 50 பைசாவிற்கு

உற்பத்தி செய்யப்பட்ட அலகுகள் – 20,000 அலகுகள்

விற்பனை செய்யப்பட்ட அலகுகள் – 18,000 அலகுகள் ஒரு அலகு ரூ. 5 வீதம்.

ஒரு அலகுக்கான அடக்கம் மற்றும் இலாபத்தையும் மற்றும் அடைந்த மொத்த இலாபத்தையும் காட்டும் அடக்க அறிக்கையை தயாரிக்க.

22. Krishna producing concern is divided into four departments. 'A', 'B', 'C' are production departments and 'D' is a service department. The actual expenses for a period are as follows :

	Rs.
Rent	10,000
Repairs to plant	6,000
Depreciation of plant	4,500
Lighting expenses	1,000
Supervisory expenses	15,000
Fire Insurance (on stock)	5,000
Power	9,000
Employer's liability for Insurance	1,500

The following information is available in respect of the four departments :

	Departments			
	A	B	C	D
Area (sq. feet)	1,500	1,100	900	500
Number of lights	75	11	9	5
Number of employees	200	150	100	50
Total wages (Rs.)	60,000	40,000	30,000	20,000
Value of plant (Rs.)	2,40,000	1,80,000	1,20,000	60,000
Value of stock (Rs.)	1,50,000	90,000	60,000	–

Apportion the costs to the various departments on the most equitable method.

கிருஷ்ணா உற்பத்தி நிறுவனம் அதன் துறைகளை நான்கு பிரிவாக கொண்டுள்ளது. ABC ஆகியவை உற்பத்தி துறைகளாகவும் D சேவை துறையாகவும் உள்ளது. அதன் சரியான செலவுகள் பின்வருமாறு :

	ரூ.
வாடகை	10,000
பொறி மீதான பழுதுபார்ப்பு	6,000
பொறி மீதான தேய்மானம்	4,500
விளக்கு செலவுகள்	1,000
மேற்பார்வை செலவுகள்	15,000
தீ காப்பீடு (சரக்கின் மீது)	5,000
இயந்திர சக்தி	9,000
காப்பீடு மீதான தொழிலாளர் பொறுப்பு	1,500
நான்கு துறைகள் தொடர்புடைய கிடைக்கப் பெற்ற விவரங்கள் பின்வருமாறு :	

	துறைகள்			
	A	B	C	D
பரப்பளவு (ச.அடியில்)	1,500	1,100	900	500
விளக்குகளின் எண்ணிக்கை	75	11	9	5
தொழிலாளரின் எண்ணிக்கை	200	150	100	50
மொத்த கூலி (ரூ.)	60,000	40,000	30,000	20,000
பொறியின் மதிப்பு (ரூ.)	2,40,000	1,80,000	1,20,000	60,000
சரக்கின் மதிப்பு (ரூ.)	1,50,000	90,000	60,000	-

பல்வேறு துறைகளுக்கான அடக்கத்தை சரியாக பொருந்தக் கூடிய முறையில் பகிர்க.

23. Following are the comparative balance sheets of a company for the year 2009 and 2010 :

Liabilities	2009	2010	Assets	2009	2010
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	70,000	74,000	Cash	9,000	7,800
Debentures	12,000	6,000	Debtors	14,900	17,700
Creditors	10,360	11,840	Stock	49,200	42,700
Profit and loss a/c	10,740	11,360	Land	20,000	30,000
			Goodwill	10,000	5,000
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

Additional information :

- (a) Dividends were paid totaling Rs. 4,000.
(b) Land was purchased for Rs. 15,000

You are required to prepare a statement showing changes in working capital and a funds flow statement.

ஒரு நிறுவனத்தின் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான ஒப்பீடு இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	2009	2010	சொத்துக்கள்	2009	2010
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு முதல்	70,000	74,000	ரொக்கம்	9,000	7,800
கடனீட்டு பத்திரம்	12,000	6,000	கடனாளிகள்	14,900	17,700
கடனீந்தோர்	10,360	11,840	சரக்கிருப்பு	49,200	42,700
இலாப நட்ட க/கு	10,740	11,360	நிலம்	20,000	30,000
			நற்பெயர்	10,000	5,000
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

கூடுதல் தகவல்கள் :

- (அ) மொத்தமாக செலுத்திய பங்காதாயம் ரூ. 4,000 ஆகும்.
(ஆ) நிலம் ரூ. 15,000 மதிப்பிற்கு வாங்கப்பட்டது. நடைமுறை மூலதன மாற்றம் மற்றும் நிதி ஓட்ட அறிக்கையை காட்டும் அறிக்கையை தயாரிக்க கோரப்படுகிறது.

24. Using the following data and prepare the balance sheet :

Gross profit ratio	=	20%
Current ratio	=	1.8 : 1
Stock turnover ratio	=	4 times
Debt. Collection period (360 days year)	=	20 days
Long-term debt to equity	=	40%
Total assets turnover	=	0.3 times
Credit sales to total sales	=	80%
Gross profit	=	Rs. 1,08,000
Shareholders' equity	=	Rs. 12,00,000

பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி இருப்பு நிலை குறிப்பை தயாரிக்க.

மொத்த இலாப விகிதம்	=	20%
நடப்பு விகிதம்	=	1.8 : 1
சரக்கு விற்பனை முதல் விகிதம்	=	நான்கு முறைகள்
கடன் வசூல் காலம்	=	20 நாட்கள்
(ஆண்டுக்கு 360 நாட்கள்)		
நீண்ட கால கடனுக்கான பொது நிலை	=	40%
மொத்த சொத்தில் விற்பனை முதல்	=	0.3 முறைகள்
மொத்த விற்பனையில் கடன் விற்பனை	=	80%
மொத்த இலாபம்	=	ரூ. 1,08,000
பங்குதாரர்களின் பொதுநிலை	=	ரூ. 12,00,000

DECEMBER 2017

**U/ID 22211/UCZL/
UCXH/UCVK**

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

1. What is a market?
சந்தை என்றால் என்ன?
2. List out the various objectives of marketing.
சந்தையியலின் பல்வேறு நோக்கங்களை பட்டியலிடுக.
3. What is 'legal approach' to marketing?
சந்தையியலுக்கு உண்டான சட்டபூர்வ அணுகுமுறையாது?
4. Define market positioning.
சந்தை நிலை வரையறு.
5. What do you mean consumer behaviour?
நுகர்வோர் நடத்தை என்பது யாது?
6. Define sales forecasting.
விற்பனை முன்கணித்தல் வரையறு.

7. What are consumer goods?
நுகர்வோர் பொருட்கள் யாவை?
8. What do you mean by skimming pricing?
ஏற்றி குறைத்தல் விலையிடுதல் என்பதன் பொருள் யாது?
9. What is physical distribution?
இடம்சார் விநியோகம் என்றால் என்ன?
10. Define advertising.
விளம்பரம் வரையறு.
11. What are the qualities of personal selling?
ஆள்சார் விற்பனையின் குணாதிசயங்கள் யாவை?
12. State any three objectives of sales promotion.
விற்பனை மேம்பாட்டின் நோக்கங்களில் ஏதேனும் மூன்றினை தருக.

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

13. State the factors affecting marketing mix.
சந்தையியல் கலவையை பாதிக்கும் காரணிகளை கூறுக.
14. What are the various functions of marketing?
சந்தையியலின் பல்வேறு பணிகள் யாவை?

15. Explain the various steps involved in market targeting.
சந்தையின் இலக்குகளின் பல்வேறு படிநிலைகளை விளக்குக.
16. What are the various important buying motives?
பல்வேறு முக்கிய வாங்குவோரின் தூண்டுணர்வுகள் யாவை?
17. Bring out the various methods of sales forecasting.
விற்பனை முன்கணிப்பின் பல்வேறு முறைகளை வெளிக்கொணர்க.
18. Mention the objectives of packaging.
கட்டுமத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.
19. Explain the methods of salesmen's control.
விற்பனையாளர்கள் கட்டுப்பாடு முறைகளை விளக்குக.
20. What are the functions of advertising?
விளம்பரத்தின் பணிகள் யாவை?

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions.

21. Explain briefly the various environmental factors affecting the marketing functions.
சந்தையியலின் பணிகளை பாதிக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளை பற்றி சுருக்கமாக விளக்குக.

3 U/ID 22211/UCZL/
UCXH/UCVK

22. Discuss the major factors that influence the consumer decision-making.

நுகர்வோர் முடிவெடுத்தலை பாதிக்கும் முக்கிய காரணிகளை விவாதிக்க.

23. What is meant by Product Life Cycle? Describe its various stages.

பொருள் வாழ்க்கை சுழற்சி என்பது யாது? அதன் பல்வேறு நிலைகளை விவரிக்க.

24. Explain briefly the various kinds of pricing.

விலையிடுதலின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விளக்குக.

DECEMBER 2017

**U/ID 22301/UCZE/
UCWB**

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions, each 50 words.

1. Define Contract. List out the different types of Contract.

ஒப்பந்தம் என்பதன் இலக்கணம் தருக. ஒப்பந்தத்தின் பல்வேறு வகைகளை வரிசைப்படுத்துக.

2. When does an agreement become a Contract?

உடன்பாடு எப்பொழுது ஒப்பந்தமாகிறது?

3. What is meant by discharge of Contract?

ஒப்பந்த விடுவிப்பு என்றால் என்ன?

4. How are goods classified under the Sale of Goods Act?

சரக்கு விற்பனை சட்டத்தின் கீழ் பொருள்களை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

5. Is consideration needed in a Contract of Agency?

முகவர் ஒப்பந்தத்திற்கு மறுபயன் தேவையாகுமா?

6. Define the term Joint Stock Company.
கூட்டுப்பங்கு நிறுமத்தின் இலக்கணம் தருக.
7. Give the meaning of statement in lieu of prospectus.
தகவலறிக்கைக்கு பதிலான அறிக்கை என்பதன் பொருள் தருக.
8. Who is a Director of the Company?
நிறுவன இயக்குநர் என்பவர் யார்?
9. Distinguish between ordinary resolution and special resolution.
சாதாரண தீர்மானத்திற்கும் சிறப்பு தீர்மானத்திற்கும் இடையேயான வேறுபாட்டினைத் தருக.
10. State the different methods of winding up of a Company.
நிறுவன கலைப்பின் பல்வேறு முறைகளை குறிப்பிடுக.
11. List out the different kinds of shares are issued by the company.
நிறுவனம் வெளியிடக்கூடிய பல்வேறு பங்குகளை வரிசைப்படுத்துக.
12. Write a short note on Caveat Emptor.
வாங்குபவர் கவனித்தல் பற்றி சிறு குறிப்பு தருக.

SECTION B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions, each 200 words.

13. Explain the legal provisions relating to valid offer.
செல்லுபடியான அளிப்புக் கூற்று சம்பந்தப்பட்ட விதிகளை விவரிக்க.
14. Discuss fully the illegal and unlawful agreements.
சட்டமுரணான மற்றும் சட்டம் ஒவ்வாத உடன்பாடுகளை முழுமையாக விவாதி.
15. Explain the different kinds of Agent.
முகவர்களின் பல்வேறு வகைகளை விவரி.
16. What do you mean by performance of Contract?
Briefly explain.
ஒப்பந்த நிறைவேற்றம் என்றால் என்ன? சுருக்கமாக விவரி.
17. Distinguish between Private Limited Company and Public Limited Company.
தனியார் நிறுவனத்திற்கும் மற்றும் பொது நிறுவனத்திற்கும் இடையேயான வேறுபாட்டினைத் தருக.
18. What do you mean by Articles of Association?
What are its Contents?
செயல்முறை ஏடு என்றால் என்ன? அதனின் உள்ளடக்கங்கள் யாவை?
19. What are the qualification and disqualification of a company Director?
நிறுவன இயக்குநரின் கல்வித்தகுதி மற்றும் கல்வித் தகுதியின்மை என்பன யாவை?

20. What do you mean by statutory meeting? What are the contents of statutory report?
சட்டரீதியான கூட்டம் என்றால் என்ன? சட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள் யாவை?

SECTION C — (2 × 20 = 40 marks)

Answer any TWO questions, each 1200 words.

21. “A contract without consideration is void” — Comment.
“கைம்மாறு இல்லாத ஒப்பந்தம் செல்லாது” விளக்குக.
22. What are the various kinds of damages that can be recovered for breach of Contract?
ஒப்பந்த முறிவின் படி பல்வேறு இழப்பீடுகளை எவ்வாறு வசூலிக்க இயலும் என்று இயம்புக.
23. How is a company formed under the Companies Act 1986? Enumerate the various documents to be filed with the Registrar?
நிறுவனச் சட்டம் 1986-ன் கீழ் எவ்வாறு நிறுவனத்தை உருவாக்கப்படுகிறது? நெறியாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பல்வேறு ஆவணங்களை விளக்குக.
24. Discuss the duties, Rights and Powers of the Company Director.
நிறுவன இயக்குநரின் கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை விவரி.